



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,707 — FRIDAY, SEPTEMBER 3, 1954

(Published by Authority)

## PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
Land Sales by the Government Agents —		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North-Western Province	—
Northern Province	—	North-Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North-Western Province	—	Province of Sabaragamuwa	—
North-Central Province	—	Land Acquisition Notices	1395
Province of Uva	—	Notices under the Land Development Ordinances	1402
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	1404
		Miscellaneous Land Notices	1407
		Lands under Peasant Proprietor Scheme	—

PART V published with this Issue contains Notices to revoke or suspend Stage Carriage Permits, &c.  
 PART VI published with this Issue contains List of Jurors and Assessors.

## Land Acquisition Notices

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

#### Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 800 sq feet from the land called Doniyawatta, situated at Heryantuduwa, Siyane Korale West, Adicari Pattuwa, Colombo District; and bounded as follows —

North by V. C Road,  
 East by land belonging to Mr W L J Perera,  
 South by P. W D. Quarry,  
 West by land belonging to Mr P. Simon Perera.

Ref. No Q. 4751/J54 T141.  
 Colombo, August 18, 1954

P B BULANKULAME,  
 Minister of Lands and Land Development.

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

#### Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the lands described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

(1) A portion, in extent about 7 2 perches from the land called Makulugahawatta, situated at Erawwala, Salpiti Korale, Colombo District; and bounded as follows —

North by the land called Delgahawatta,  
 East by a portion of the same land,  
 South by P. W D Road,  
 West by a portion of the same land

(2) A portion, in extent about 1 1 perches from the land called Dombagahawatta, situated at Erawwala, Salpiti Korale, Colombo District; and bounded as follows —

North by the land called Kongahawatta (footpath),  
 East by new cart track,  
 South by a portion of the same land,  
 West by Dewata Road

1395—J. N B 37754-824 (8/54)

E J

(3) A portion, in extent about 7·2 perches from the land called Makulugahawatta, situated at Erawwala, Salpiti Korale, Colombo District, and bounded as follows —

North by the land called Delgahawatta,  
East by a portion of the same land,  
South by Thumbowila-Moraketiya P W D. Road,  
West by a portion of the same land

(4) A portion, in extent about 5 perches from the land called Mahagedarawatta, situated Erawwala, Salpiti Korale, Colombo District, and bounded as follows —

North by a portion of the same land owned by G. D Daniel,  
East by footpath,  
South by a portion of the same land owned by P D Daniel,  
West by the land called Delgahawatta

(5) A portion, in extent about 1 1 perches from the land called Kone Gahawatta, situated at Erawwala, Salpiti Korale, Colombo District; and bounded as follows —

North by a portion of the same land,  
East by new cart track,  
South by Dombagahawatta (footpath),  
West by Dewata Road.

Ref Q. 4644/J/LG/320/53  
Colombo, May 27, 1954

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development.

#### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

##### Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 2 acres of the land called Kadawatta Rendewatta, situated in Alutgama East, Kalutara Totamune, Kalutara District, and bounded as follows —

North by the remaining portion of the same land;  
East by Welipenna Road and land of Adirian Silva,  
South by lands of Mr Arthur Silva, Proctor, and Mi. Paulis Appu;  
West by Centre Road and other lands

Ref. No L H 1094/J/LG/690/53  
Colombo, July 30, 1954

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development.

#### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

##### Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion, in extent about 3 A. 3 R 22 P. out of the land called Pahala Dikwewa Kumbura (lot 11 in F. V P. 426), situated at Dikwewa Village, East Guruwa Pattu, Hambantota District; and bounded as follows —

North by the remaining portion of the same land,  
East by Crown land,  
South by Abeysekaragama Mahawewa,  
West by Crown land.

Ref. No J 54 L 221/L.D. 7495  
Colombo, August 9, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

#### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

##### Notice under Section 7

Reference No. Q 4195/J/HLG/1982.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired

Preliminary plan No. A 3,628 Village—Kochchikade

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P.
1	Muhandiram Pittaniya premises bearing Assessment Nos 220A, 221, 222, 223, 224, 225, 226, 227 and 228	Coconut garden contains 2 temporary houses, 3 wells and 13 permanent houses (under construction)	Dr. D J T. Lianage of 41, Guilford Crescent, Colombo	4 0 24 7

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on October 27, 1954, at 9 30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 13, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Colombo, August 28, 1954

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. Q 4446/J/LG2691.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Lot	Name of Land	Description	Preliminary Plan No. A 3,691	Village—Ambagahawatta	Name of Claimants	Extent		
						A	R.	P.
1	Kahatagahawatta Kongahawatta Delgahawatta	alias and and	Coconut garden, 8 tiled houses and 2 wells		K D Julius Perera and K D Manuel Perera, both of Ambagahawatta, Minuwangoda, and D J Hettiarachchi, Licensed Surveyor, Ratnapura	1	0	31.8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on October 28, 1954, at 2.30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 14, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, August 28, 1954

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. Q 4237/J/DEA/2090

Thereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Lot	Name of Land	Description	Preliminary Plan No. A 3,632	Village—Mattumagala	Name of Claimant	Extent		
						A	R.	P.
1	Kurunduwatta	Coconut garden containing 4 permanent buildings 2 temporary buildings and 2 wells			P. B. Karunaratne and family of Kurunduwatta, Mattumagala	39	3	5.1

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on October 27, 1954, at 2.30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 13, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, August 28, 1954.

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. Q 2498/J/IF/849.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Lot	Name of Land	Description	Preliminary Plan No. A 2,038.	Village—Penyamulla	Name of Claimant	Extent		
						A	R.	P.
1	Dawatagahawatta, Assessment No 12 of Division No 5	Coconut garden contains 122 coconut trees, a temporary house, temporary kitchen and a well			Manamnaidelage Ugu Fonseka, Manamnaidelage Manuel Fonseka, Manamnaidelage Ma- thias Fonseka, Manamnaidelage Maria Justina Fonseka, all of Kunana, Negombo	1	1	38.8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on October 29, 1954, at 2.30 p.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 15, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. Further the notice which appeared in the *Ceylon Government Gazette* No. 10,604 of October 23, 1953, in respect of this land is hereby cancelled.

The Kachcheri,  
Colombo, August 28, 1954.

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. Q. 4270/J/TW/2250.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Lot	Name of Land	Description	Preliminary plan No. A 3,428	Village—Telawala (part)	Name of Claimant	Extent		
						A	R.	P.
1	Lady Catherine Group, No 644, Main Street	Assessment Coconut Estate			G. S. Jayasuriya of 4, Sigiriya Gardens, Bagatalle Road, Colombo	7	2	0.17

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on October 22, 1954, at 9.30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 8, 1954, the nature of their interests in the land, the particulars of the claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, August 28, 1954.

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No Q 4315/J/E/2529.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired .

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Kongahawatta, Assessment Nos 40 and 42, Telangapata Road	Coconut garden contains a permanent tiled building, a zinc garage, zinc masonry shed, a lavatory, a well, 2 gate posts and 2 walls with gate posts	H S Govindhan Chetty of 41, Wolfendhal Street, Colombo	2 2 19 9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on November 2, 1954, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 19, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. Further the notice which appeared in the *Ceylon Government Gazette* No 10,586 of September 4, 1953, in respect of this land is hereby cancelled

The Kachcheri,  
Colombo, August 28, 1954.

A ST. V WIJEMANNE,  
Assistant Government Agent

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LD 4605

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired :

A portion of land called Dalukkotuwewatta, in extent 19.8 perches, situated in Kapulyadda Village, Gandahe Korale South, Kandy and Pata Hewaheta Division, Kandy District, Central Province, surveyed and described as lot 1 in preliminary plan No A 2,142, and presently claimed by Heen Banda Ekanayaka of Kapulyadda, Talatu Oya.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on October 19, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 12, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation, and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kandy, August 27, 1954

RAINE WRIGHT,  
Assistant Government Agent

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No LD. 4755.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose .—

Description of the land to be acquired .

A portion of the land called Wetakepotha, in extent 12 perches, situated in Halagama Village, Ganga Ihala Korale, Uda Palata Division, Kandy District, Central Province, surveyed and described as lot 1 in preliminary plan No. A 2,138 and presently claimed by Mrs K. W. Somawathie of Undugoda.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Kandy Kachcheri, on October 19, 1954, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 12, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kandy, August 27, 1954.

RAINE WRIGHT,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LD. 4473.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired .

A portion of the land called Pityegederawatta, in extent 0 A 1 R. 18 P, situated in Niyangoda Village, Medasiya Pattuwa, Harispattuwa Division, Kandy District, Central Province, surveyed and described as lot 1 in preliminary plan No A 2,140, and presently claimed by M. P. Dias of St Georges, Arambekade, Werellagama.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on October 13, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 6, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kandy, August 27, 1954.

RAINE WRIGHT,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LB 2195/J/TW/339/53.

I, A. T. Mahinda Silva, Additional Assistant Government Agent, Matara District, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose. —

Description of the land to be acquired

Lot	Name of Land	Supplement No 5 to Final Village Plan 6		Name of Claimant	Extent		
		Description			A	R	P
99	Malpudaneladeniya	Waste land		J A Kamalawathio, Pitabeddara	0	0	4
Total					0	0	4

The above land is situated in Pitabeddara village, Morawak Korale, Matara District

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri, on October 9, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) under the hand of that person or any agent duly authorized as aforesaid on or before October 1, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Matara, August 27, 1954.

A. T. M. SILVA,  
Additional Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Ref. No. LB 2172 J/LG/11/53.

I, A. T. Mahinda Silva, Additional Assistant Government Agent, Matara District, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose. —

Description of the land to be acquired.

Lot	Name of Land	Preliminary plan No A 1,560		Name of Claimant	Extent		
		Description			A	R	P
1	Napegewatta alias Palliyewatta	Coconut garden, contains two coconut trees 50 years		Abdulla Lobbe Ahamadu Ibrahim and Amala Marikkar Noor Mohammadu, both of Puhulwella, Kuinda	0	0	8.7
Total					0	0	8.7

The above land is situated in Kalugalamulla village, Gangaboda Pattuwa, Matara District.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri, on October 6, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) under the hand of that person or any agent duly authorized as aforesaid on or before September 28, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Matara, August 27, 1954.

A. T. M. SILVA,  
Additional Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

**Notice under Section 7**

Reference No LA. 448.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz The construction of a road to connect Valanthalai with Kalapoomi in Karanagar. —

Description of the land to be acquired

Lot	Name of Land	Preliminary plan No. A 1,652 Village—Karativu East		Name of Claimant	Extent		
		Description			A	R	P
3	Kompayapulam	Paddy field		(1) Viswanathar Kandiah alias Kanagasabai, Dresser, Hospital, Sungai Pattani, Kedah, (2) Viswanathar Arunasalam, c/o V Kanagasabai, (3) Vceaguthippillai Subiamaniam, c/o V Kanagasabai, Dresser, Hospital, Sungai Pattani, Kedah, (4) Kanapathippillai Kandappu of Karativu East	0	0	12 1
5	Do.	do		(1) Kandiah Thillaiampalam, P W D. Rural, P O Box 3009, Singapore, (2) Kandiah Esuary, Karanagar North, Karanagar, (3) Kandiah Ledchmanan, Karanagar North, Karanagar, (4) Kandiah Nallammah, c/o Dr K Murugesu, Medical Officer, Government Hospital, Seramban, (5) Parameswari, wife of V Somasundaram, Railway Station, Kollupitiya	0	0	10 5
6	Do	do.		(1) Sundaram, widow of T Kandiah, and (2) Nagammah, daughter of T Kandiah, both of Karanagar East, Karanagar	0	0	6.5
7	Do.	do		(1) Paramu Velasi of Karanagar East; (2) Sivakaman, widow of P. Kumaravelu of Karanagar East; (3) Sivakaman, wife of Markandu of Karanagar West; (4) Parupathippillai, wife of Arumugam of Karanagar North; (5) Padchunny, wife of Veluppillai of Karanagar West; (6) Sithambaram, wife of Veluppillai of Karanagar East; (7) Markandu, husband of No 5 of Karanagar West; (8) Arumugam, husband of No 4, of Karanagar North; (9) Veluppillai, husband of No 5 of Karanagar West; (10) Veluppillai, husband of No 6 of Karanagar East; (11) K Rasiah of Karanagar East; (12) K Kandasamy of Karanagar East	0	0	6 7

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Jaffna Kachcheri, on October 13, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 30, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

2. Notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, in respect of the above lots published in the *Government Gazette* No 10,348 of February 1, 1952, is hereby cancelled.

The Kachcheri,  
Jaffna, August 28, 1954.

A. S. NAVARATNARAJAH,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No LA 627

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz, Subsidiary Cement Industries, Cement Factory, Kankesanthurai. —

Description of the land to be acquired

Lot	Name of Land	Preliminary plan No A 1,745 Description	Village—Palai Name of Claimant	Extent		
				A	R	P.
3	Navalodai <i>alias</i> Navalady, part of assessment No. 17/5 of Ward No. 2	Palmyra garden contains 113 palmyra trees 50 years and a cadjan shed	(1) Nallathamby Voluppillai; (2) Thangamuttu <i>alias</i> Thayalmuttu, wife of N Voluppillai, both of Palai, Kankesanthurai, (3) Ambalavanai Kandiah of Poiddy, Maviddapuram, (4) Sinnathamby Ambalampillai, (5) Kandapillai Kanagasabai, (6) Perathamby Ponnudurai, (7) Sanmugam Sittampalam, (8) Sanmugam Perathamby, (9) Sanmugam Sinnathamby, (10) Sanmugam Paramanathar; (11) Sinnathamby Kathirathamby, (12) Kasippillai Nallathamby, all of Palai, Kankesanthurai, (13) Perathamby Sinnammah, (14) Kadiasippillai, wife of Ponnambalam, (15) Ponnambalam; (16) Perathamby Sinnathamby; (17) Perathamby Somasundaram; (18) Perathamby Kandesamy; (19) Perathamby Thuraisingam, all of Maviddapuram	1	0	10
7	Inkunuddy, assessment No. 165/4 and 165/11 of Ward No. 2	Tobacco garden and garden contains 15 coconut trees 20 years, 2 palmyra trees 50 years, 6 margosa trees 5 years, 6 murunga trees 5 years, 75 poovarasu trees 5 years, 1 wood-apple tree 5 years, 1 manchavunna tree 5 years, 1 pomegranate tree 10 years, 3 coconut trees (dead), 1 hut thatched with palmyra leaves, 1 cadjan hut, 1 cadjan shed and a stone well	(1) Katpakarattam, wife of Selladurai of Palai, Kankesanthurai, (2) Mariampillai Nicholas; (3) Nadchathiram, wife of Nicholas, both of Nallur-Kachcheri Road, Jaffna, (4) S Murugesu of Ahapilapulam, Kankesanthurai; (5) S Selladurai of 202 St Joseph Street, Grandpass	2	1	21.8
8	Inkunuddy, assessment Nos 21, 25 and 35 of Ward No 2	Waste land (rocky) and garden contains rotational crops (tobacco, chillies and tomatoes) and 16 coconut trees 3-20 years, 16 palmyra trees 40 years, 2 margosa trees 10 years, 3 pomegranate trees 5 years, 1 lime tree 10 years, 3 huts thatched with palmyra leaves, 1 cadjan hut and a stone well	(1) Murugesu Kanagasabai; (2) Nagammah, wife of Kanagasabai, (3) Arunasalam Ponniah; (4) Theivanaipillai, w/o Ponniah, (5) Veeravagu Subramaniam; (6) Kanagammah, w/o Subramaniam; (7) Annappillai, w/o Vallipuram, (8) Sinnathamby Nagalingam, (9) Nallammah, w/o Nagalingam; (10) A Vallipuram, (11) Ambalavanai Kandiah; (12) Veluppillai Ambalampillai, (13) Sinnathamby Thuraiappah, (14) Thamotharampillai Selliah, all of Palai, Kankesanthurai	2	3	1.5
10	Inkunuddy, no assessment No	Garden contains a Hindu Temple, 2 tiled buildings and a masonry well	(1) Murugesu Kanagasabai, (2) Nagammah, w/o Kanagasabai, (3) Arunasalam Ponniah, (4) Theivanaipillai, w/o Ponniah, (5) Veeravagu Subramaniam; (6) Kanagammah, w/o Subramaniam; (7) Annappillai, w/o Vallipuram; (8) A. Vallipuram; (9) Nallathamby Veluppillai; (10) Sinnathamby Nagalingam, (11) Nallammah, w/o Nagalingam, (12) Ambalavanai Kandiah, (13) Veluppillai Ambalampillai; (14) Sinnathamby Thuraiappah, (15) Thamotharampillai Selliah, (16) Sanmugam Perathamby, (17) Sanmugam Sinnathamby; (18) Sanmugam Sittampalam, (19) Sanmugam Paramanathar, all of Palai, Kankesanthurai	0	0	32.7
22	Palayankadu, assessment No 61 of Ward No 2	Waste land (rocky) contains 5 murunga trees 10 years, 5 poovarasu trees 20 years, 5 palmyra plants 3-5 years, 2 huts thatched with palmyra leaves (half cemented) and a cadjan shed	(1) Vaithilingam Thambiah, (2) Theivanaipillai, w/o Thambiah, both of Kadduvan, Tellippallai, (3) Ambalavanai Kandiah, Poiddy, Maviddapuram	0	1	3.1
26	Ahapilapulam, assessment No 32 of Ward No 2	Garden contains rotational crops (tobacco and chillies) and waste land (rocky), contains 24 coconut trees 15-30 years, 8 mango trees 6-8 years, 3 jak trees 15 years, 8 margosa trees 3-10 years, 10 manchavunna trees 10 years, 2 palmyra trees 15-30 years, 1 tiled house, 1 cadjan hut and a masonry well and tub	(1) Nallathamby Voluppillai; (2) Thayalmuttu, w/o Veluppillai, both of Palai, Kankesanthurai, (3) Sivaguru Vaithilingam, Head Guard, C G R., Gallo; (4) W A Solomons, 23, 40th Lane, Wellawatta, (5) Kandiah Manonmani, (6) Kandiah Parameswari, (7) Kandiah Nesamani, (8) Kandiah Jayarajah, all of Palai, Kankesanthurai	2	2	22.1
29	Ahapilapulam, assessment No 36/13 of Ward No 2	Garden contains rotational crops, (tobacco), a cadjan shed and a masonry well	(1) Sinnathamby Selladurai; (2) Parupathyammah, w/o Selladurai, (3) Moothathamby Sinnathamby, all of Poiddy, Kankesanthurai, (4) Murugar Ramuppillai of Tellippallai East	1	0	30.9
30	Ahapilapulam, assessment No. 36/7 of Ward No 2	Garden contains 8 coconut trees 3-25 years, 3 arecanut trees 10 years, 3 mango trees 5-15 years, 1 jak tree 10 years, 300 plantain trees, 250 betel plants 3 years, a cadjan tea boutique and a masonry well with machine	(1) Saravanamuttu Moothathamby of Poiddy, Maviddapuram, (2) Pathrupillai, w/o Kadurupillai, (3) Saravanamuttu Rajasingham; (4) Vallippillai, w/o Kathiravelu, (5) Saravanamuttu Kathiravelu, (6) Sellammah, w/o Kandapillai, (7) Kandapillai Swaminathar; (8) Kandapillai Sinnathamby; (9) Kandapillai Nannithamby; (10) Kandapillai Thangaratnam; (11) Heirs of K. Poologasingam, all of Myliddy North, Kankesanthurai	2	0	21.2

No.	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
34	Ahapilapulam, assessment No 48 of Ward No 2	Garden contains rotational crops (tobacco, onion and chillies), 4 palmyra trees 40 years, 9 coconut trees 20 years, 1 pomegranate tree 8 years, 1 plantain tree 3 years, 1 mango tree 6 years and a stone well	(1) Veluppillai Kathirasu; (2) Ambalavanar Ponnudurai; (3) Sollamuthu, w/o Ponnudurai, all of Palai, Kankesanthurai; (4) Sinnathamby Nagalingam of Kulamagal, Tollippallai; (5) Nallammah, w/o Nagalingam of Kulamagal, Tollippallai; (6) Sanmugam Sittampalam, Veemankamam; (7) Murugesu Karthigesu; (8) Murugesu Moothathamby, both of Kirukkiddy, Kankesanthurai; (9) Ambalavanar Kasippillai of Palai, Kankesanthurai; (10) Kannakai, w/o Sinnah of Maviddapuram North, Tollippallai; (11) Sanmugam Sinnah, (12) Kanmany, w/o Narayanabillai, (13) Vairamuttu Narayanabillai, all of Maviddapuram North, Tollippallai; (14) Sinnathamby Sellah of Rambaikkulam, Omanthai	0	1	18 0
38	— Lane	—	(1) Kasir Elhathamby, (2) Sanmugam Periamthamby, (3) Muthar Sivasambu, (4) Sundaram, w/o Sivasambu; (5) Annappillai, w/o Thuraiappah, (6) Theivanappillai, w/o Nagalingam; (7) Sivaguru Vaithilingam; (8) Sanmugam Sittampalam, (9) Sanmugam Sinnathamby, (10) Sanmugam Paramanathar, (11) Sellam, w/o S. Kandiah; (12) Sellammah, w/o Elhathamby, (13) Annappillai, w/o Periamthamby, (14) Ambalavanar Thambippillai, all of Palai, Kankesanthurai	0	0	7 1
39	Ahapilapulam, assessment No 60 of Ward No 2	Garden contains 9 coconut trees 15 years, 4 mango trees 10 years, 1 jak tree 10 years, 1 palmyra tree 40 years, 1 margosa tree 10 years, 1 pomegranate tree 5 years, 3 murunga trees 5 years and 2 manchavanna trees 10 years	(1) Sivaguru Vaithilingam, Head Guard, C. G. R., Galle, (2) Annappillai, w/o Thuraiappah, (3) Sinnathamby Kandiah, (4) Nagammah, w/o Kandiah, all of Palai, Kankesanthurai, (5) Elhathamby Murugesu, Police Pensioner, Colombo, (6) Elhathamby Sellah, Tram Car Inspector, Municipality, Colombo, (7) Elhathamby Muthiah, Police Constable, Puttalam; (8) Thangammah, w/o Thambirasa Mangollai, Kankesanthurai, (9) Veluppillai Sivanadiar, Palai, Kankesanthurai	0	1	4 0
40	Kokkan, assessment Nos 62, 64, 72, 72/3 and 72/5 of Ward No 2	Garden contains 7 palmyra trees 40 years, 14 coconut trees 5-20 years, 20 mango trees 3-20 years; 2 orange trees 5 years, 10 pomegranate trees 3-5 years, 6 margosa trees 5-10 years, 2 jak trees 5 years, 1 lime tree 5 years, 7 murunga trees 5 years, 2 manchavanna trees 10 years, 1 naraththai tree 10 years, 7 huts thatched with palmyra leaves (cemented floors) 2 cadjan huts, 3 cadjan sheds and a stone well	(1) Kanapathippillai Kasippillai; (2) Ponnammah, w/o Kasippillai; (3) Muthar Sivasambu; (4) Sundaram, w/o Sivasambu; (5) Krishnar Arumugam, (6) Ponnammah, w/o Arumugam; (7) Kandiah Rasiah; (8) Sinnammah, w/o Rasiah; (9) Murugar Moothathamby; (10) Rukmani, d/o Moothathamby; (11) Jeyalethumi, w/o Thamothearampillai; (12) Sithambaram, w/o Veluppillai; (13) Murugar Varamuttu, (14) Kumarappah Thamothearampillai; (15) Kasilasapillai Seevaratnam, all of Palai, Kankesanthurai	0	3	24.6

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Jaffna Kachcheri, on October 30, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 16, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

2. Notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, published in the *Government Gazette* No 10,440 of August 29, 1952, in respect of the above lots is hereby cancelled.

The Kachcheri,  
Jaffna, August 28, 1954.

A S NAVARATNARAJAH,  
Assistant Government Agent

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

#### Notice under Section 7

Reference No LW 3638

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired :

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
P P A 294 Village—Kendalagama						
1	Hakgedikarawatta, part of assessment No. 12, Ward Street	Garden, 10 years, contains part of a masonry drain and four masonry gate pillars	Dr Sivasamy Kandasamy, Badulla	0	0	6 6
2	Walauewatta, part of assessment No. 1, Avenue Road	Garden, contains 13 coconut trees 4-15 years, 4 jak trees 6 years, 6 arecanut trees 5 years, 2 papaw trees 1 year, 1 sapu tree 8 years, 1 kekuna tree 10 years, 2 orange, 1 narang, 1 kitul trees 8 years, 1 lime tree 3 years and 4 masonry gate pillars	Punchi Banda Malala Bandaranayako of Badulla	0	0	10 4
3	Sinha Giri, part of assessment No. 2, Avenue Road	Garden, contains 2 arecanut trees 15 years, 1 peratree 10 years, 1 mango tree 15 years, 1 daulkuundu tree 2 years, 1 surya tree 5 years parts of 2 masonry drains and two masonry pillars	Simsena, Gunawardana Peris of Badulla	0	0	2 8
4	Aiy a Mahal, part of assessment No 4, Avenue Road	Garden, contains 2 orange trees 5 years, 3 jak trees 20 years and 1 hik tree 3 years	Francis Sebastian, Badulla	0	0	4.3

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
5	Lynfield, parts of assessment Nos 5 and 7, Ela Terrace Road	Garden, contains 1 jak tree 25 years, 1 billing tree 8 years, 2 drumstick trees 5 years, 1 peru tree 10 years, 2 masonry gate pillars and part of a semi-built masonry drain of a house	Mrs Stephen Porrua Badulla	0	0	6 1
6	Pahalapolwatta, part of assessment No. 9, Ela Terrace Road	Garden, contains 1 jak tree 40 years, 1 drumstick tree 5 years, 2 mango trees 1-5 years, 3 plantain bushes and 1 ratagoraka tree 5 years and part of a masonry drain	The Kataragama Devala, Badulla (Trustee T. B Galagoda, Badulla)	0	0	7 3
Total				0	0	37 5

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Badulla Kachcheri, on October 21, 1954, at times mentioned below and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 14, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount. All deeds and other documents in support of your claim should be produced before me at the inquiry.

Lots 1 to 3 from 10 a.m. to 12 noon

Lots 4 to 6 from 2.30 p.m. to 4.30 p.m.

The Kachcheri,  
Badulla, August 16, 1954.

D. ALUWIHARE,  
Assistant Government Agent.

## Notices under the Land Development Ordinance

### NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Central Province, will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 10 a.m. on Monday, September 20, 1954, at the Kachcheri, Kandy, to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below.

2. The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61, of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent, Central Province.

Colombo, August 28, 1954

A. C. L. ABEYESUNDERE,  
Assistant Land Commissioner.

#### Particulars of Lands referred to above

L. O's Ref. No.	Lot No.	Name of Applicant	Extent		
			A.	R.	P.
LRO/APL 1769	1	P. P. A 1,461, Pallogama Pahalammeda Village in Pata Dumbara Division—E. Kaluwa of Pitriyegedara	0	2	3
LRO/APL 5542	1	P. P. A 1,792, Mawatura Village in Uda Palata Division—D. G. Sirimanne of Mawanella	0	1	15
LRO/APL 5473	173 and 345	Combined Supplement No. 1 to F. V. Ps 22 and 220, Weligodapola and Dehidemya Madige in Tumpane Division—Mrs. C. A. Lawton of Manipay	46	0	11
LRO/APL 3115	1	P. P. A 1,894, Walgama in Harispattuwa Division—Mrs. H. G. Silundu of Werellagama	1	1	2
LRO/APL 1630B	1 and 2	P. P. A 1,919, Ratnuwala Village in Udu Nuwara and Yati Nuwara Division—E. P. Kira of Ratnuwala	1	1	14
LRO/APL 5730	1	P. P. A 1,913, Galgomuwa Village in Kandy and Palata Hewaheta Division—M. B. Alahakoon of Ampitrya	0	1	0
LRO/APL 2571	1 and 2	P. P. A 1,866, Etulgama in Kandy and Pata Hewaheta Division—E. M. Heen Banda of Etulgama	0	1	25
LRO/APL 5295	2	P. P. A 1,923, Kehelwala Village in Udu Nuwara and Yati Nuwara Division—W. M. D. Banda of Kehelwala	0	2	32
LRO/APL 94	1	P. P. A 1,387, Urapola Village in Udu Nuwara and Yati Nuwara Division—Mrs. W. M. Kona Menika of Madampe	0	1	9 4
LRO/APL 5645	1	P. P. A 1,936, Gonugoda Village in Harispattuwa Division—P. B. Dassanayake of Gonugoda	1	0	13
LRO/APL 918	1	P. P. A 1,796, Paranagama Hapukotuwegammeda Village in Pata Dumbara Division—H. B. Medagoda of Kandy	0	0	37
LRO/APL 4325	92	Supplement No. 2 to F. V. P. 125, Udalgama Village in Tumpane Division—R. Udalgama Weragama of Kaikawela	3	2	1
LRO/APL 5900A	2 and 4	P. P. A 1,932, Batgoda Village in Udu Nuwara and Yati Nuwara Division—R. M. P. M. Ratnayaka of Walgampaya	0	1	7
LRO/APL 3636	1	P. P. A 1,935, Andideniya in Uda Dumbara Division—S. M. Ratnakara of Kahatalyadda	0	3	38 3

LRO/APL 5800

### NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m. on Wednesday, September 29, 1954, at Kachcheri, Matara, to select a person to receive a grant for the Crown land particulars of which are given below.

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

A. C. L. ABEYESUNDERE,  
Assistant Land Commissioner.  
Colombo, August 27, 1954

#### Particulars of the Lands referred to above

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent		
		A.	R.	P.
1 and 3	W. G. Barns Appu	0	3	16 5



No LRO/APL 5286.

**NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS**

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m. on Wednesday, September 29, 1954, at Kachcheri, Matara, to select a person to receive a grant for the Crown land, particulars of which are given below.

2 The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

Colombo, August 27, 1954. A. C. L. ABEYESUNDERE,  
Assistant Land Commissioner.

**Particulars of the Lands referred to above**

Lot No.	Name of Permut-holder or Applicant	Extent		
		A	R.	P.
1	H. W. Sryaneris	0	1	16

LRO/APL 3204.

**NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS**

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m. on Wednesday, September 29, 1954, at Kachcheri, Matara, to select a person to receive a grant for the Crown land, particulars of which are given below.

2 The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

Colombo, August 27, 1954. A. C. L. ABEYESUNDERE,  
Assistant Land Commissioner.

**Particulars of the Lands referred to above**

Lot No.	Name of Permut-holder or Applicant	Extent		
		A	R.	P.
66	Jasin Arachcluge Don Andiris	3	0	13

No LRO/APL 2492.

**NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS**

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m. on Wednesday, September 29, 1954, at Kachcheri, Matara, to select a person to receive a grant for the Crown land, particulars of which are given below.

2 The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

Colombo, August 27, 1954. A. C. L. ABEYESUNDERE,  
Assistant Land Commissioner.

**Particulars of the Lands referred to above**

Lot No.	Name of Permut-holder or Applicant	Extent		
		A	R.	P.
1	Jayaweera Muhandramge Winnie	0	2	27

No. LRO/APL 2492A.

**NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS**

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m. on Wednesday, September 29, 1954, at Kachcheri, Matara, to select a person to receive a grant for the Crown land, particulars of which are given below.

2 The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

Colombo, August 27, 1954. A. C. L. ABEYESUNDERE,  
Assistant Land Commissioner.

**Particulars of the Lands referred to above**

Lot No.	Name of Permut-holder or Applicant	Extent		
		A	R.	P.
1	Jayaweera Muhandramge Winnie	0	1	36

LRO/APL 5791

**NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS**

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m. on Wednesday, September 29, 1954, at Kachcheri, Matara, to select a person to receive a grant for the Crown land, particulars of which are given below.

2 The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

Colombo, August 27, 1954. A. C. L. ABEYESUNDERE,  
Assistant Land Commissioner.

**Particulars of the Lands referred to above**

Lot No.	Name of Permut-holder or Applicant	Extent		
		A	R.	P.
1	Francis Senaratna	0	2	2

LRO/APL 5574.

**NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS**

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m. on Wednesday, September 29, 1954, at Kachcheri, Matara, to select a person to receive a grant for the Crown land, particulars of which are given below.

2 The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

Colombo, August 27, 1954. A. C. L. ABEYESUNDERE,  
Assistant Land Commissioner.

**Particulars of the Lands referred to above**

Lot No.	Name of Permut-holder or Applicant	Extent		
		A	R.	P.
1, 2 and 3	S V C de Silva, Somisewana, Kamburugamuwa	2	2	21

## NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Puttalam and Chilaw Districts, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m. on Wednesday, October 6, 1954, at the Puttalam Kachcheri to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below

2. The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948

3. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent

Colombo, August 28 1954.

A. C. L. ABYESUNDERE,  
Assistant Land Commissioner

Plan No.	Lot	Name of Permit-holder	Extent A R P.	Reference	
				LRO	LM
1 P. P. A 1092	2	G. L. C. Yasananda	5 3 39	2513	107
2 P. P. A 990	1	W. M. Balasekera	2 2 30	322	59
3 P. P. A 1180	2	G. M. Albinu Appuhamy	0 1 38	5320	103
4 P. P. A 1107	1 and 3	D. D. O. M. Jayasuriya	17 2 39	318	67
5 P. P. A 1010	1	K. L. J. Peter Perera	3 2 04	155	68
6 P. P. A 1194	1	D. J. H. Ratnayake	0 3 24	4137	102
7 P. P. A 1196	2 and 4	L. U. Hamsa Marikar	8 3 31	2613A	105
8 P. P. A 1192	1	Mrs. P. Rosa Maria Fernando	7 0 0	5041	90
9 P. P. A 1163	1 and 2	M. A. Thomas Appuhamy	2 0 06	3605	101
10 P. P. A 973	1-4	J. M. U. Bandara	6 2 36	776	64
11 P. P. A 1189	2	Mrs. M. Dona Simonahamy	0 3 07	2394	113
12 P. P. A 1281	1	M. M. Thahir	2 0 38	5523	117
13. Sup. 1 to F. V. P 243	34 and 35	W. M. Appuhamy	4 3 24	2150	55

## Land Redemption Notices

No LA 3467/J/54/L/159.

## DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, May 7, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## Schedule

Lot	Name of Land	Description	Preliminary plan No. A 1,320	Village—Mohottimulla	Name of Claimant	Extent	
						A	R. P.
1	Talgahawatta and Kongahawatta	Coconut garden over 30 years, (also contains coconut plants of 20 years)			J. T. Fernando Pulle Lewis Place, Negombo	"Brighton"	4 0 11
2	Kongahawatta	do			do		0 0
						Total	4 1 4

L. D.—B. 49/50

Ref No LRO/APL 1937—J 54 L. 255/LG 254.

## DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, July 13, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## Schedule

Lot	Name of Land	Description	Preliminary plan No. A 789.	Village—Randiwala	Name of Claimant	Extent	
						A	R. P.
1	Diddenwelahenewatta	Garden contains coconut, jak and rubber trees 20-30 years			B. Appuhamy, Muruthawala, Mawanella		0 0 2
2	Do	do			do		0 1 26
3	Do	do			do		0 2 3
4	Do	do			do		0 0 8
						Total	0 3 39

No Q 4657/LRO/APL 4443 B.

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

WHEREAS the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now, therefore I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said lands are needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, August 5, 1954

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

**Schedule**

Preliminary Plan No A 3,404. Village—Kindiwala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
5	Madugahalande, formerly known as Kindiwalaabeuma	Waste land	A. LIVING SILVA of Halugama, Mirigama	0 0 4
6	Kindiwalaabeuma	.. Coconut garden	do. ..	0 0 37
Total				0 1 1

No. LRO/APL 4129—J 54-L 287/LD 7392.

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942.

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare, under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, August 11, 1954

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**Schedule**

Supplement No 8 to final village plan 296. Village—Gotamana

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
777	Nugohena, Kongaharuppa	Cinnamon 6 years, contains 2 coconut plants 2 years	Mrs D. C K Nanayakkara of Nakulugamuwa, Tangalla, and Mrs. Rupawathie Samarasekera of Bata-duwa, Galle	1 1 20
778	—	Footpath 3 links wide	do ..	0 0 7
Total				1 1 27

Ref. No. Q 4788/LRO/APL 2682.

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

I, A. St. V. Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice, under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
  - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri, on October 28, 1954, at 9 30 a.m., and
  - (b) notify to me in writing (in duplicate) on or before October 14, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation, and the details of the computation of such amount.

Colombo, August 28, 1954.

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent

**Schedule**

Preliminary plan No A 3,681. Village—Kandawala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Millagahawatta alias Millagahawatte-kumbura	Coconut garden 25 years, contains a brick kiln and paddy field	Udawattage William Appuhamy of Kandawala, Negombo	0 1 14
2	Millagahawatta	.. Coconut garden contains coconut and jak trees 25 years and a temporary building	do ..	0 0 26
3	Do.	.. Coconut garden contains 1 coconut tree 25 years	do.	0 0 5
4	Do.	.. Coconut garden contains coconut, beling, mango and arecanut trees 25 years, 2 temporary buildings and an earth well	do	0 0 31
Total				0 2 35

L D —B 49/50

Reference No L H. 1100

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

I, Don Reginald Lionel Balasuriya, Acting Assistant Government Agent of the Kalutara District, do hereby give notice, under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
  - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kachcheri, Kalutara, on October 11, 1954, at 9 30 a.m. and
  - (b) notify to me in writing on or before September 30, 1954, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation, and the details of the computation of such amount. Claims of persons who do not send me written claims for compensation (in duplicate) on or before September 30, 1954, will not be entertained.

Kalutara, August 23, 1954.

D. R. L. BALASURIYA,  
Acting Assistant Government Agent

**Schedule**

Preliminary plan No A 3,625. Village—Dodangoda West

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
2	Sarakkuwewela	Garden contains coconut trees 3 to 26 years, betel and vegetables and paddy field	K D James Appuhamy of Dodangoda	1	0	15
3	Do	Garden contains 1 coconut tree 40 years, coconut trees 3 to 26 years, 1 mango tree 25 years, and betel	do.	0	0	16
Total				1	0	31

L. D.—B 49/50

No. L. B. 2223—LRO/APL 916/J54 L211.

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954.**

I, A. T. Mahinda Silva, Additional Assistant Government Agent of the Matara District, do hereby give notice, under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954 that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the land described in the schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
  - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Weligama Resthouse, on October 6, 1954, at 3.30 p.m., and
  - (b) notify to me in writing (in duplicate) under the hand of that person or any agent duly authorised as aforesaid on or before September 28, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation, and the details of the computation of such amount

Matara, August 26, 1954

A. T. M. SILVA,  
Additional Assistant Government Agent.

**Schedule**

Preliminary plan No. A 1,552. Village—Karagoda Uyengoda I

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Tinnaketiya, formerly known as Iriyagahadeniya-atmaga alias Diyaparagahadeniyaatmaga	Rubber	S E B S Shaik Hibshu Mowlana, S R B S Idroos Bahashum Mowlana, and S M D B S. Shaik Hibshu Mowlana, all of New Street, Weligama	7	1	0
2	Do	do	do	0	0	10
Total				7	1	10

L D.—B. 49/50.

LA 3487/J/54/L 159.

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

I, Peethamparam Kasilingam, Additional Assistant Government Agent of the Puttalam and Chilaw Districts, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and

(3) every person interested in such lands shall—

- (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the D R O's Office, Nattandiya, on October 9, 1954, at 10 30 a. m., and
- (b) notify to me in writing, on or before September 30, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation, and the details of the computation of such amount

August 25, 1954

P KASILINGAM,  
Additional Assistant Government Agent  
of the Puttalam and Chilaw Districts.

#### Schedule

Preliminary plan No A 1,320. Village—Mohottimulla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Talgahawatta and Kongahawatta	Coconut garden over 30 years, (also contains coconut plants of 20 years)	J T Fernandopulle, "Brighton", Lewis Place, Negombo	4	0	11
2	Kongahawatta	do.	do.	0	0	33
Total				4	1	4

## Miscellaneous Land Notices

No LJ 349

### NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that Misses Buthkandage Dilisa, Boraliyanawahumpurage Lusya and Handuwalage Ethce of Delgoda—trustees of the Sri Sangamitta Kulagana Samitiya, Delgoda—have applied for the lease of a piece of Crown land about half an acre in extent, from lot 33 in F V P 1, situated at Delgoda, Kukul Kotala, Ratnapura District, for extending the premises of the Buddhist temple which stands on the adjoining private land

2 Lot 33 is earmarked for village expansion and the land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- (a) Rent Re 1 per annum,
- (b) The lessees shall within one year from the commencement of the lease erect a preaching hall (hereinafter referred to as the temple) on the land to the satisfaction of the Government Agent, Sabaragamuwa,
- (c) The lessees shall use the land for the extension of the premises and for no other purpose,
- (d) The lessees shall within six months of the completion of the Buddhist temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event the land will be leased to the Trustee or the Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

H S WANASINGHE,  
Assistant Land Commissioner,  
for Land Commissioner

Colombo, September 3, 1954

LJ 126

### NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

Messrs Balasoorya Arachchige Don Alwis Appuhamy, Gardiya Manawaduge Martin de Silva, Perumbada Pejjalage Kiribaiya, Ratna Haluwalage Sethuwa and Adikari Mudiyanselage Dingiri Banda—trustees of the Mahyadeva Senasanrakshaka Mandalaya, Arankela—have applied for the lease of a piece of Crown land, about 29 5 P in extent, from lot 189 in Supplement to V. P. 2,786 in extent 279A. 1R 34P, which forms part of original lot 1 in F V P 2,786, situated in Arankela, Kurunegala District, for the establishment of a Buddhist temple thereon

2 The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- (a) Rent. Re 1 per annum;
- (b) The lessees shall, within one year from the commencement of the lease erect two cubicles for priests, a Dansalawa and a latrine (hereinafter referred to as the temple) on the land to the satisfaction of the Government Agent, North-Western Province,
- (c) The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose;

- (d) The lessees shall, within six months of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event the land will be leased to the Trustee or Controlling Viharadhipathi of the temple as the case may be for a term of 99 years

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

H S WANASINGHE,  
Assistant Land Commissioner,  
for Land Commissioner

Colombo, September 3, 1954.

No LS 3257

### NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs J Jayasoma, S P. Simon and P D Aruma of Batuwewa—trustees of the Batuwewa Rural Development Society—have applied for a lease of a piece of Crown land about one acre in extent from lot 1 in PP 6,559, situated in Ratmale Egodahena, Kurunegala District, for the purpose of constructing a meeting hall thereon and for use as a playground

2 The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- (a) Term 5 years,
- (b) Rent Re 1 per annum,
- (c) The lessees shall, within one year from the commencement of the lease erect a meeting hall on the land to the satisfaction of the Government Agent, North-Western Province,
- (d) The lessees shall use the land as a site for a meeting hall and playground and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

H S WANASINGHE,  
for Land Commissioner

Colombo, September 3, 1954

No. LJ 431.

### NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that Messrs Umarulebbai Parikari Isumail Meerasaibo and Ahamadu Lebbai Isumail of Illantamodda, Nanaddan—trustees of the Mosque at Illantamodda—have applied for the lease of half an acre of Crown land, situated in Illantamodda—Musali Division, Mannar District, for the establishment of a Mosque thereon

2 The land which is bounded as follows—

North and East. Crown land ;  
South : P W D. road reservation.  
West A strip of Crown land which is being used as a path to gain access to Manatkulam tank,

is available It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- (a) Term 10 years with an option of renewal for a further term of 10 years;

- (b) Rent : Re. 1 per annum ;  
 (c) The lessees shall use the land as a site for a Mosque and for no other purpose ,  
 (d) The lessees shall within three years from the commencement of the lease erect a permanent building to serve as a temple on the land to the satisfaction of the Assistant Government Agent, Mannar District

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

H. S. WANASINGHE,  
 Assistant Land Commissioner,  
 for Land Commissioner.

Colombo, September 3, 1954.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

H. S. WANASINGHE,  
 for Land Commissioner

Colombo, September 3, 1954

No LJ 73

**NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)**

NOTICE is hereby given that the Archbishop of Colombo has applied for a long-term lease of 50 acres of paddy and 10 acres of high land, situated at Amunukole, Hurulu Palata, Anuradhapura District, for agricultural purposes.

2 The land is required for the settlement of certain landless families from Alagollewa village. The land is available. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others :—

- (a) Term : 30 years ;  
 (b) Rent . Rs 72 per annum, subject to revision each time the lease is renewed ,  
 (c) The lessee shall use the land for agricultural purposes and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W W J. MENDIS,  
 for Land Commissioner

Colombo, September 3, 1954.

No LS 3,272

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that Messrs R. M. H. Kiri Banda and B. M. Panchratala—trustees of the Rural Development Society, Rupaha, have applied for the lease of a piece of Crown land about half an acre in extent from lot 170 in V. P. 232, situated in Pedigama village, Nuwara Eliya District, for the purpose of establishing an Industrial Centre thereon

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others :—

- (a) Term . 5 years ;  
 (b) Rent . Re. 1 per annum ,  
 (c) The lessees shall not erect any buildings on the land without the prior written consent of the Assistant Government Agent, Nuwara Eliya :  
 (d) The lessees shall use the land as a site for an Industrial Centre and for no other purpose.

ඉඩම්

ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

අංකය කීව 4611/පේ/ඇල් 3/320/53

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

- උතුරට මෙම ඉඩමේම ඉතුරු කොටසද;
- නැගෙනහිරට වැලිපැන්න පාර සහ අදිරියන් සිල්වාගේ ඉඩමද;
- දකුණට ආනර් සිල්වා පෙරකපේරු මහතාගේ සහ පව්ලිස් අප්පු මහතාගේ ඉඩමද,
- බටහිරට සැන්ටර් පාර සහ වෙනත් ඉඩමද යන මායිම් ඇති කළුතර දිස්ත්‍රික්කයේ කළුතර තොටමුණේ නැගෙනහිර අලුත්ගම පිහිටි කඩවත්ත රේන්දවත්ත නමැති අක්කර 2ක පමණ බිම් ප්‍රමාණයක් ඇති ඉඩම් කවරයක්

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ සල්පිටි කෝරළේ ඇරැඹවල පිහිටි මකුළුගඟවත්ත යන ඉඩමෙන් පර්චස් 7.2ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම් —

පි බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා නො ඇල් එච් 1094/පේ/ඇල් 3/690/53 වම් 1954ක් වූ ජුලි මස 30 වැනි දින කොළඹදීය

උතුරට දෙල්ගඟවත්ත යන ඉඩම, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේම කොටස, දකුණට ප්‍රසිඬි පාර

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ සල්පිටි කෝරළේ ඇරැඹවල පිහිටි දෙබ්ගඟවත්ත යන ඉඩමෙන් පර්චස් 11ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම් —

අංකය කීව 4751/පේ 54 ට 141 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට එය ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ (1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධන) ආඥාපණනේ සංශෝධනය වූ පරිදි, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

උතුරට කොනේගඟවත්ත යන ඉඩම (අඩිපාර), නැගෙනහිරට අළුත් කරත්ත පාර, දකුණට එම ඉඩමේම කොටසක්, බස්නාහිරට දෙවටපාර

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ සල්පිටි කෝරළේ ඇරැඹවල පිහිටි මකුළුගඟවත්ත යන ඉඩමෙන් පර්චස් 7.2ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනා කෝරළේ අදිකාරිපත්තුවේ ගෙයියන්තුවුවේ පිහිටි දෙතියවත්ත යන ඉඩමෙන් හතරැස් අඩි 800ක පමණ ප්‍රමාණය ඊට මායිම් — 1

උතුරට දෙල්ගඟවත්ත යන ඉඩම, නැගෙනහිරට එම ඉඩමේම කොටසක්, දකුණට තුම්බෝවිල-මොරකැටිය ප්‍රසිඬි පාර, බස්නාහිරට එම ඉඩමේම කොටසක්

- උතුරට ගම්සඟ පාර,
- නැගෙනහිරට බඩලිච්චි ඇල් පේ පෙරේරා මහත්මයාට අයිති ඉඩම,
- දකුණට ප්‍රසිඬි වැඩ දෙපාර්තමේන්තුවේ ගල් වැඩපොල,
- බස්නාහිරට පි සයිමන් පෙරේරා මහත්මයාට අයිති ඉඩම

(4) කොළඹ දිස්ත්‍රික්කයේ සල්පිටි කෝරළේ ඇරැඹවල පිහිටි මහලොදවත්ත යන ඉඩමෙන් පර්චස් 5ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම් —

පි බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා වම් 1954ක් වූ අගෝස්තු මස 18 වැනි දින කොළඹදීය

උතුරට ජී බී බැනියල්ට අයිති එම ඉඩමේම කොටසක්, නැගෙනහිරට අඩිපාර; දකුණට පි බී බැනියල්ට අයිති එම ඉඩමේම කොටසක්; බස්නාහිරට දෙල්ගඟවත්ත යන ඉඩම

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ (1954පේ අංක 39) දරණ ඉඩම් ලබාගැනීමේ පණතින් සංශෝධනය වූ පරිදි, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(5) කොළඹ දිස්ත්‍රික්කයේ සල්පිටි කෝරළේ ඇරැඹවල පිහිටි කොනේගඟවත්ත යන ඉඩමෙන් පර්චස් 11ක පමණ ප්‍රමාණය ඊට මායිම් —

ගම්බන්තොට දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර ගිරුවාපත්තුවේ දික්වැව පිහිටි පහත සඳහන් මායිම් ඇති පහල දික්වැවකුඹුර නමැති (අංක 426 දරණ අවසාන ගම් සිතියමේ සඳහන් නො 11 දරණ බිම් කැබැල්ල) ඉඩමෙන් අ 3, රු 3, ප 22ක් විශාල බිම් කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට එම ඉඩමේම කොටසක්, නැගෙනහිරට අළුත් කරත්ත පාර; දකුණට දෙබ්ගඟවත්ත (අඩිපාර), බස්නාහිරට දෙවටපාර

- උතුරට එම ඉඩමේම ඉතුරු කැබැල්ල,
- නැගෙනහිරට රාජසන්නක ඉඩම,
- දකුණට අබේසේකරගම මහවැව
- බස්නාහිරට රාජසන්නක ඉඩම.

පි බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා වම් 1954ක් වූ මැයි මස 27 වැනි දින කොළඹදීය.

පි බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා අංකය පේ 54 ඇල් 221/ඇල් 3 7495 වම් 1954ක් වූ අගෝස්තු මස 9 වැනි දින කොළඹදීය.

අංකය කීව 4195/පේ/එච්ඇල් 3/1982 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබා ගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර. —

- බ්‍රිලික ප්ලාන් නො 3,628. ගම—කොට්ඨිකඩේ කැබැල්ල 1
- ඉඩමේ නම බ්‍රිතන් දිරම් පිට්ටනිය, වරිපනම් නො 220 ඒ. 221, 222, 223. 224 225, 226, 227 සහ 228 දරණ ඉඩම්.
- විස්තර පොල් ඉඩම, තාවකාලික ගෙවල් 4 සඳීර ගෙවල් 13 (හදුගත යන) සහ ලිං තුනක්.

අයිතිකම් කියත්තා: හි ඡේ පී ලියනගේ දෙස්තර මහතා, නො 41, හිල් පහි ක්‍රමස්ථ, කොළඹ

ප්‍රමාණය අ 4, රු 0, ප 24 7

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලු දෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 27 වැනි දින පූ හා 9 30ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 13 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගියන්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඒ සැන්ට් වි විජේමාන්තා, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා වම් 1954ක්වූ අගෝස්තු මස 28වෙනි දින, කොළඹ කවිචේරියේදීය

අංකය කිව් 4315/ජේ/ඊ/2529.

1950හේ අඛක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික ජලානේ නො ඒ 3,503 ගම—නෙලපාන

කැබැල්ල: 1.

ඉඩමේ නම: නෙලපාන පාරේ පිහිටි වටිපනම් නො 40 සහ 42 දරණ කේන්ගහවත්ත

විස්තර: පොල් ඉඩම, උඵ සෙවිලි කළ ගොඩනැගිල්ල, සින්ක් තහඩු ගැටේප්ඵක, සින්ක් තහඩු මඩුව, වැසිකිළිය, ලීද, තාප්ප 2 හේට්ටු කණුව සමග සහ ගේට්ටු කණු 2.

අයිතිකම් කියත්තා: එච් ඇස් ගෝවින්දන් ටෙට්ටි, නො 41, ආදුරුප්පු විවිය, කොළඹ

ප්‍රමාණය: අ 2, රු. 2, ප. 199.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ නොවැම්බර් මස 2වෙනි දින පූ හා 9 30ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛ වීය යුතුයි

තවද වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 19වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගියන්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි තවද වම් 1953ක්වූ සැප්තැම්බර් මස 4වෙනි දින නො 10,586 දරණ ලබාගැනීමේ ගැසට් පත්‍රයේ මෙම ඉඩම ගැන ප්‍රසිද්ධ කරන ලද දන්වීම මෙයින් අවලංගු වේ.

ඒ සැන්ට් වි විජේමාන්තා, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා. වම් 1954ක්වූ අගෝස්තු මස 28වෙනි දින, කොළඹ කවිචේරියේදීය.

අංකය: කිවු 4270/ජේ/වඩබලිම/2250.

1950හේ අඛක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

ජලානේ නො ඒ 3,423 ගම—නෙලවල (කොටසක්)

කැබැල්ල: 1.

ඉඩමේ නම: ලෝඩ් කැතරින් ගෘහ, කෙලින් විදියේ, පිහිටි වටිපනම් නො 644 දරණ ඉඩම.

විස්තරය: පොල් ඉඩම.

අයිතිකම් කියත්තා: ජී. ඇස්. ස්‍රියසූරිය, නො. 4. "සිහිටිය ගාමන්ස්", බහලෝ පාර, කොළඹ.

ප්‍රමාණය. අ. 7, රු. 2, ප. 0.17,

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 22 වැනි දින පූවහාග 9 30ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1954ක්වූ ඔක්තෝබර් මස 8වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගියන්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඒ. සෙන්ට් වි විජේමාන්තා, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා වම් 1954ක්වූ අගෝස්තු මස 28වෙනි දින, කොළඹ කවිචේරියේදීය

අංකය කිව්. 4446/ජේ/ඇල් ජී 2691

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අඛක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික ජලානේ නො ඒ 3,691 ගම—අඹගහවත්ත

කැබැල්ල: 1.

ඉඩමේ නම කහටගහවත්ත නොහොත් කේන්ගහවත්ත සහ දෙල්ගහවත්ත

විස්තර පොල් ඉඩම, උඵ සෙවිලි කළ ගෙවල් 8 සහ ලිං දෙක

අයිතිකම් කියත්තා: කේ හී සුලිස් පෙරේරා සහ කේ හී මැනුවලේ පෙරේරා, දෙදෙනාම අඹගහවත්ත, මිනුවන්ගොඩ සහ හී ජේ ගෙට්ටි ආරච්චි මිනින්දෝරු මහතා, රත්නපුරය

ප්‍රමාණය අ 1, රු 0, ප 318

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 28 වැනි දින අපරහාග 2.30ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛ වීය යුතුයි

තවද වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 14 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගියන්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඒ සැන්ට් වි විජේමාන්තා, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා වම් 1954ක්වූ අගෝස්තු මස 28 වැනි දින, කොළඹ කවිචේරියේදීය

අංකය: කිව් 4237/ජේ/හීඊඵ/2090

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අඛක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික ජලානේ නො ඒ 3,632 ගම—මත්තුමගල

කැබැල්ල: 1.

ඉඩමේ නම කුරුදුවත්ත

විස්තර සීරි ගොඩනැගිලි 4ක්, තාවකාලික ගොඩනැගිලි 2ක් සහ ලිං 2ක් ඇති පොල් ඉඩම

අයිතිකම් කියත්තා පී බී කරුණාරත්න සහ පවුලේ අනික් උදවිය, කුරුදුවත්ත, මත්තුමගල

ප්‍රමාණය. අ 39, රු 3, ප 5 1

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 27 වැනි දින අපරහාග 2 30ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛ වීය යුතුයි.



තවද වර් 1954ක් වූ ඔක්තෝබර් මස 13 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවයන්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැහැර වීම වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ සෙන්ටි වි විජේමාන්ත,  
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වර් 1954ක් වූ අගෝස්තු මස 28 වැනි දින  
කොළඹ කම්බේරියේදීය

අංකය කී 2498/ජේ/අයිආප්/849

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන  
7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික ජ්ලාන් නො ඒ 2,038. ගම—පෙරියමුල්ල

කැබැල්ල : 1.

ඉඩමේ නම 5 වැනි කොටසයේ පිහිටි වර්පනම් නො 12 දරණ දවටගහවත්ත.

විස්තර පොල්ගස් 122ක් ඇති පොල් ඉඩම, තාවකාලික ගෙය, තාවකාලික කුස්සිය සහ ලීද

අයිතිකම් කියත්තා මනම්නයිදෙලාගේ උගුපොත්තේකා, මනම් නයිදෙලාගේ මනුවෙල්ල පොත්තේකා, මනම්නයිදෙලාගේ මනියෙස් පොත්තේකා, මනම්නයිදෙලාගේ මරිය ජුස්තියා පොත්තේකා සියලු දෙනාම කුණ්ණ

ප්‍රමාණය අ 1, රූ 1, ප 388

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වර් 1954ක් වූ ඔක්තෝබර් මස 29 වැනි දින අපරහාය 230ට කොළඹ කම්බේරියේදී මා සම්මුඛ විස යුතුයි

තවද වර් 1954ක් වූ ඔක්තෝබර් මස 15 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවයන්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැහැර වීම වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි. තවද වර් 1954ක් වූ ඔක්තෝබර් මස 23 වැනි දින නො 10,604 දරණ ලබාගැනීමේ "ගැසට්" පත්‍රයේ මෙම ඉඩම ගැන ප්‍රසිද්ධ කරනලද දන්වීම මෙයින් අවලංගුවේ

ඒ සෙන්ටි වි විජේමාන්ත,  
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වර් 1954ක් වූ අගෝස්තු මස 28 වැනි දින  
කොළඹ කම්බේරියේදීය

අ.ලේ ඩී 4755.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන  
7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ 1954 අංක 39 දරණ (සංශෝධිත) ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ සංශෝධනය කරණ ලද පරිදි මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩපළාත කොට්ඨාශයේ ගහ ඉහළ කෝරළේ හලාගම පිහිටි වැටකෝපොන තමැති ඉඩමෙන් කොටසක් වූ ප්‍රමාණයෙන් පර්චස් 12ක් වූ ඉඩම නොහොත් මූලික ජ්ලාන් නො ඒ 2,138 ලොට් නො 1 යනුවෙන් විස්තර කරන ලද දැනට උදුගොඩ කේ බහිරිච්චි සෝමාවතී මහත්මිය විසින් අයිතිවාසි කම් කියනු ලබන ඉඩම

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ වර් 1954ක් වූ ඔක්තෝබර් මස 19වෙනි දින පෙරවරු 1030ට මහනුවර කම්බේරියේදී මා සම්මුඛ විස යුතුයි

තවද වර් 1954ක් වූ ඔක්තෝබර් මස 12වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවයන්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැහැර වීම වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

රේන් රයිට්,  
මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වර් 1954ක් වූ අගෝස්තු මස 27වෙනි දින  
මහනුවර කම්බේරියේදීය

අ.ලේ ඩී 4473

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන  
7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ 1954 අංක 39 දරණ (සංශෝධිත) ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ සංශෝධනය කරන ලද පරිදි මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර. —

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ හාරිස් පත්තුව කොට්ඨාශයේ මැදසියපත්තුවේ නියන්ගොඩ ගමෙහි පිහිටි පිරිසේගෙදර වත්තෙන් කොටසක් වූ ප්‍රමාණයෙන් අක්කර 0, රූ 1, පර්චස් 18ක් වූ ඉඩම නොහොත් මූලික ජ්ලාන් නො ඒ 2,140 ලොට් 1 යනුවෙන් විස්තර කරන ලද දැනට වැරැල්ලගම අයිතිවාසිකම් "සැන්ට් ජෝර්ජ්ස්" හි පදිංචි ඇම් පී ඩයස් විසින් අයිතිවාසිකම් කියනු ලබන ඉඩම.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ වර් 1954 ඔක්තෝබර් මස 13වෙනි දින පෙරවරු 10ට මහනුවර කම්බේරියේදී මා සම්මුඛ විස යුතුයි.

තවද වර් 1954ක් වූ ඔක්තෝබර් මස 6වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවයන්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැහැර වීම වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

රේන් රයිට්,  
මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වර් 1954ක් වූ අගෝස්තු මස 27වෙනි දින  
මහනුවර කම්බේරියේදීය

අංකය අ.ලේ ඩී 4605

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන  
7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම ලබා ගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ 1954 අංක 39 දරණ (සංශෝධිත) ඉඩම් ලබාගැනීමේ ආඥා පණනෙන් සංශෝධනය කරනලද පරිදි මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර. —

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ මහනුවර සහ පානහේවා ගැට කොට්ඨාශයට අයත් ගන්දගේ කෝරළේ දකුණෙහි කපුලියද්දේ ගමෙහි පිහිටි ප්‍රමාණයෙන් පර්චස් 198ක් වූ දුල්කෝකොටුවෙන් ත නමැති ඉඩමෙන් කොටසක් නොහොත් මූලික ජ්ලාන් නො ඒ 2,142 ලොට් 1 යනුවෙන් විස්තර කරනලද දැනට තලාතුමයේ කපුලියද්දේ හීන්බත්තා ඒකනායක විසින් අයිතිවාසිකම් කියනු ලබන ඉඩම.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලයලත් අයවලුන් හෝ වර් 1954 ඔක්තෝබර් මස 19වෙනි දින පෙරවරු 10ට මහනුවර කම්බේරියේදී මා සම්මුඛ විස යුතුයි

තවද වර් 1954 ඔක්තෝබර් 12වන දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවයන්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැහැර වීම වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

රේන් රයිට්,  
මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වර් 1954ක් වූ අගෝස්තු මස 27 වැනි දින,  
මහනුවර කම්බේරියේදීය

අංකය ඇල් බී 2195—ජේ/විබවල/339/53

**වම් 1954ජේ අංක 39 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ (සංශෝධිත) ආඥාපණන අනුව 1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් ඒ පී මහින්ද සිල්වා වන මම මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —  
නො 6 දරන අවසාන ගම් සිතියමේ නො 5 දරන අතිරේක සිතියම  
කැබැල්ල : 99  
ඉඩමේ නම මල්පුදනෙලදෙණිය  
විස්තරය පැයු ඉඩම  
අයිතිකම් කියත්තා ජේ ඒ කමලාවතී, පිටබෙද්දර  
ප්‍රමාණය අ 0, රූ 0, ප 04  
එකතුව : අ 0, රූ 0, ප. 04.

ඉහත සඳහන් ඉඩම මාතර දිස්ත්‍රික්කයේ මොරවක් කෝරළේ පිටබෙද්දර නමැති ගමෙහි පිහිටා තිබේ

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ ඔක්තෝබර් ෪ ෧9 වෙනි දින පෙරවරු 10ට මාතර කවිචේරියේදී මා සම්මුඛව ප්‍රකාශ

තවද වම් 1954ක් වූ ඔක්තෝබර් මස 1 වෙනි දිනට මත්තේන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇටින් මා වෙත තමන් විසින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් විසින් හෝ ඉහත කී අන්දමට (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි

ඒ පී ඇම් සිල්වා,  
මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා  
වම් 1954ක් වූ අගෝස්තු මස 27 වෙනි දින  
මාතර කවිචේරියේදීය

අංකය ඇල් බී 2172—ජේ/ඇල් ජී/11/53

**වම් 1954ජේ අංක 39 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ (සංශෝධිත) ආඥාපණන අනුව 1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් ඒ පී මහින්ද සිල්වා වන මම මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —  
මූලික ජලානේ නො ඒ 1,560  
කැබැල්ල : 1.  
ඉඩමේ නම නාපෙගෙවත්ත නොහොත් පල්ලියෙවත්ත.  
විස්තරය අවුරුදු 50ක් වයස වූ පොල් ගස් දෙකක් තිබෙන පොල් තත්තක්  
අයිතිකම් කියත්තා අභිදුල්ලා ලෙබ්බෙ අහමද ඉබිරුහිම් සහ අමලා බට්ටික්කාර් නූර් මොහමමද, පුහුල් වැල්ල, කිරිත්ද  
ප්‍රමාණය අ 0, රූ. 0, ප. 8.7.  
එකතුව : අ. 0, රූ. 0, ප. 8.7

ඉහත සඳහන් ඉඩම මාතර දිස්ත්‍රික්කයේ ගහබොඩ පත්තුවේ තලගලපිල්ල යන ගමෙහි පිහිටා තිබේ.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ ඔක්තෝබර් ෪ ෧෯ වෙනි දින පෙරවරු 10ට මාතර කවිචේරියේදී මා සම්මුඛව ප්‍රකාශ

තවද වම් 1954ක් වූ සැප්තැම්බර් මස 28 වෙනි දිනට මත්තේන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇටින් මා වෙත තමන් විසින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් විසින් හෝ ඉහත කී අන්දමට (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි

ඒ පී ඇම් සිල්වා,  
මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා  
වම් 1954ක් වූ අගෝස්තු මස 27 වෙනි දින  
මාතර කවිචේරියේදීය

අංකය. ඇල් ඒ 448

**1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි කාරනගර් ඇති වලත්තල සහ කාලපුම් කියන ඉඩමට යන පාර

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —  
මූලික ජලානේ නොමමරය ඒ 1,652 ගම—කාරදිවි නැගෙනහිර

කැබැල්ල : 3.  
ඉඩමේ නම කෝම්පයපුලම්  
විස්තරය 3 කුඹුර  
අයිතිකම් කියන්නෝ (1) විස්වනාදර් කන්දසියා නොහොත් කනගසබෙයි, බෙහෙත් බදින අය, සුංගෙයි, පට්ටානි, කෝඩා; (2) විස්වනාදර් අරුනාසලම්; 3) කනගසබෙයි බාජේ, (3) විරගන්තිපිල්ලේ පුමුමනියම්, 4) කනගසබෙයි බාජේ, (4) කනපතිපිල්ලේ කන්තපදු, කාරදිවි නැගෙනහිර  
ප්‍රමාණය අ 0 රූ 0, ප 12 1

කැබැල්ල 5  
ඉඩමේ නම කෝම්පයපුලම්  
විස්තරය 3 කුඹුර  
අයිතිකම් කියන්නෝ (1) කතුසියා නිල්ලයම්පලම්, පී බබ්ලිවි හී නැයැල් පෙට්ටි නො 3009, සිංහපුර්, (2) කතුසියා ඊස්වර්, කාරනගර් උතුර, කාරනගර්, (3) කතුසියා ලෙට්සුමනත්, කාරනගර් උතුර, කාරනගර්, (4) කතුසියා නල්ලම්මා, දෙස්තර කේ මුරුගේපු බාජේ ආණ්ඩුවේ ස්ප්‍රිතාලය, සෙරෙම්බාත්, (5) වී සෝමපුත් දරම්ගේ හාසසීව, පරමේස්වර්, දුම්පිය සාහාය, කොල්ලපිටිය  
ප්‍රමාණය අ 0, රූ. 0, ප 105

කැබැල්ල 6  
ඉඩමේ නම කෝම්පයපුලම්  
විස්තරය 3 කුඹුර  
අයිතිකම් කියන්නෝ (1) පී. කතුසියාගේ බිරිද පුත්තරම්, (2) පී කන්දසියාගේ දුව නාගම්මා, කාරනගර් නැගෙනහිර, කාරනගර්  
ප්‍රමාණය අ 0, රූ 0, ප. 6 5

කැබැල්ල : 7.  
ඉඩමේ නම කෝම්පයපුලම්  
විස්තරය 3 කුඹුර  
අයිතිකම් කියන්නෝ (1) පරමු වේලයි, කාරනගර්, නැගෙනහිර, (2) පී කුමාරවේලුගේ බිරිද, සිවකාමත්, කාරනගර් නැගෙනහිර, (3) මාර්කණ්ඩුගේ හාසසීව සිවකාමත්, කාරනගර් බස්නාහිර; (4) අරුමුගම්ගේ හාසසීව පාරුපතිපිල්ලේ, කාරනගර් උතුර; (5) වේලු පිල්ලේගේ හාසසීව ඉලව්වුම්, කාරනගර් බස්නාහිර; (6) වේලුපිල්ලේ ගේ හාසසීව සිතම්බරම්, කාරනගර් නැගෙනහිර, (7) මාර්කණ්ඩු, කාරනගර් බස්නාහිර, (8) ආරුමුගම්, කාරනගර් උතුර, (9) වේලු පිල්ලේ 5 වෙනියගේ පුරුෂයා, කාරනගර් බස්නාහිර, (10) වේලු පිල්ලේ, 6 වෙනියගේ පුරුෂයා, කාරනගර් නැගෙනහිර, (11) කේ රාසසියා, කාරනගර් නැගෙනහිර, (12) කේ. කතුසම්, කාරනගර් නැගෙනහිර  
ප්‍රමාණය අ 0, රූ 0, ප. 6 7

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ ඔක්තෝබර් ෪ මස 13 වෙනි දින උදේ 10 වේලාවට යාපනේ කවිචේරියේදී මා සම්මුඛව ප්‍රකාශ



ලංසු නො. 34.

ඉඩමේ නම අගම්පිලපුලම්, වෝඩි නො 2කේ වරපනම් නො. 48 විස්තර මාරුවෙන් මාරුවට වඩා වැඩි (දුම්කොළ, එනු සහ මිරිස්) සහිතවත්ත, අවුරුදු 40කට වැඩි තල්ගස් 4ක්ද, අවුරුදු 20ක් වූ පොල් ගස් 9ක්ද, අවුරුදු 8ක් වූ දෙළුන් ගස් 4ක්ද, අවුරුදු 3ක් වූ කෙසෙල් ගස් 4ක්ද, අවුරුදු 6ක් වූ අඹගස් 1ක්ද, ගලින් බදිනලද ලික්ද ඇත

අයිතිකම් කියන්නෝ (1) වේලුපිල්ලේ කදිපේ, (2) අම්බලවැනර් පොත්තදුරේ, (3) පොත්තදුරේ බිට්ටි හෙල්ලමුත්තු, සියලුදෙනාම පලෙයි, කන්කසන්තුරේ, (4) සිත්තනම්බි නාගලිංගම්, කුරුමගල්, තෙල්ලිපලේ, (5) නාගලිංගමේ බිට්ටි නල්ලම්මා කුලමගල්, තෙල්ලිපලේ, (6) සන්මුගම් සිත්තනම්බි, විමන්කාමම්, (7) මුරුගේ පු කාතියේ, (8) මුරුගේ පු මුත්තම්බි, දෙදෙනාම කිරුක්කම්බි, කන්කසන්තුරේ, (9) අම්බලවැනර් කාසිපිල්ලේ, පලෙයි, කන්කසන්තුරේ, (10) සිත්තනම්බියේ බිට්ටි කන්තකී, මාවිද්දපුරම් උතුර, තෙල්ලිපලේ, (11) සන්මුගම් සිත්තනම්බිය, (12) නාරායන පිල්ලේගේ බිට්ටි කන්තකී, (13) වෙල්ලුත්තු නාරායන පිල්ලේ, සියලුදෙනාම මාවිද්දපුරම් උතුර, තෙල්ලිපලේ, (14) සිත්තනම්බි හෙල්ලමුත්තු, රම්බකිකුලම්, මින්නායි

ප්‍රමාණය: අ. 0, රු. 1, ප. 18

ලංසු නො. 38.

ඉඩමේ නම —

විස්තර. පවුපාර

අයිතිකම් කියන්නෝ. කාසියර් ඵලයනම්බි, සන්මුගම් පෙරිය තම්බි, මුත්තර් සිවසමු හුරුරම් සිවසමු, තුරුප්පාගේ වැන්දමු අන්තපිල්ලේ, නාගලිංගමේ තෙසිවනේපිල්ලේ, සිවසමු වසිති ලිංගම්, සන්මුගම් සිවසමු, සන්මුගම් සිත්තනම්බි, සන්මුගම් පරමනාදර්, ඇස් කන්තනියගේ වැන්දමු හෙල්ලම්, ඵලයනම්බිගේ හාය්ව හෙල්ලම්, පෙරිය තම්බිගේ හාය්ව අන්තපිල්ලේ සහ අම්බලවැනර් තම්බිපිල්ලේ, සියල්ලෝම පලෙයි, කන්කසන්තුරේ.

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 71.

ලංසු නො. 39.

ඉඩමේ නම. අගම්පිලපුලම්, නො 60, කොසාගයේ නො 2 විස්තර. අවුරුදු 15ක් වූ පොල් ගස් 9ක්ද, අවුරුදු 10ක් වූ අඹ ගස් 4ක්ද, කොස් ගස් 4ක්ද, අවුරුදු 40ක් වූ තල් ගස් 4ක්ද, අවුරුදු 10ක් වූ කොසොඹ ගස් 4ක්ද, අවුරුදු පහක් වූ දෙළුම් ගස් 4ක්ද, අවුරුදු 5ක් වූ මුරුංගා ගස් 3ක්ද, අවුරුදු 10ක් වූ මන්වවන්තා ගස් 2ක්ද පිහිට වත්ත

අයිතිකම් කියන්නෝ සිවසමු වසිතිලිංගම්, ජේල්වේ ගාඩ්, ගාල්ල, තුරුප්පාගේ වැන්දමු අන්තපිල්ලේ, සිත්තනම්බි කන්දියා, කන්දියාගේ හාය්ව නාගමමා, සියල්ලෝම පලෙයි, කන්කසන්තුරේ, ඵලයනම්බි මුරුගේ පු, විශ්‍රාම ලත් පොලිසිය, කොළඹ, ඵලයනම්බි හෙල්ලමුත්තු, වීරුම් කාර් ඉන්ජිනරි වර්තා, කොළඹ, ඵලයනම්බි මුත්තනිය, පොලිසිය කොස්තපුල් තැන, පුත්තලම්, තම්බිපිලාගේ හාය්ව නාගමමා, මංකොල්ල, කන්කසන්තුරේ, වේලුපිල්ලේ සිවසමු, පලෙයි, කන්කසන්තුරේ

ප්‍රමාණය අ. 0, රු. 1 ප. 4.

ලංසු නො. 40.

ඉඩමේ නම නො 2කේ කොසාගයේ නො. 62, 64, 72, 72/3, 72/5 දරණ කොත්කන්.

විස්තර. අවුරුදු 40ක් වූ තල් ගස් 7ක්ද, අවුරුදු 5-20ක් වූ පොල් ගස් 14ක්ද, අවුරුදු 3-20ක් වූ අඹ ගස් 20ක්ද, අවුරුදු 5ක් වූ දෙළුම් ගස් 2ක්ද, අවුරුදු 3-5ක් වූ දෙළුම් ගස් 10ක්ද, අවුරුදු 5-10ක් වූ කොසොඹ ගස් 6ක්ද, අවුරුදු 5ක් වූ කොස් ගස් 2ක්ද, අවුරුදු 5ක් වූ දෙහි ගස් 4ක්ද

අයිතිකම් කියන්නෝ කණපතිපිල්ලේ කාසිපිල්ලේ, කාසිපිල්ලේගේ හාය්ව පොත්තම්මා, මුත්තර් සිවසමු, සිවසමුගේ හාය්ව සන්තරම්, ක්‍රිස්තර් ආරුමුගම්, ආරුමුගමේ හාය්ව පොත්තම්මා, කන්තනිය රාසියා, රාසියාගේ හාය්ව වන සිත්තනම්බි, මුරුගේ මුත්තනිය, මුත්තනියේ දුටු වන රුක්මනි, තාමෝ තරම් පිල්ලේගේ හාය්ව ජලකම්බි, වේලුපිල්ලේගේ හාය්ව සිවසමු, මුරුගේ වසරමුත්තු, කුමරප්පා තාමෝතරම් පිල්ලේ, කසිලාස පිල්ලේ සිවසමු, සියල්ලෝම පලෙයි, කන්කසන්තුරේ

ප්‍රමාණය අ. 0, රු. 3, ප. 246.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1954ක් වූ ඔක්තෝබර් මස 30 වැනි දින උදේ 10 වේලාවට සාපනේ කවේරියේදී මා සම්මුඛවීය සුතුයි

තවද වම් 1954ක් වූ ඔක්තෝබර් මස 16 වෙනි දිනට මත්තේන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිකින් දැනුම්දිය සුතුයි.

ආඥාවේ ගැසට් පත්‍රයෙන් නොම්මර 10,440, 7වැනි වගන්තියේ ප්‍රසිද්ධ කර ඇති ඉහත කී කොටස් අවලංගුවෙනවා ඇත.

ඒ. ඇස්. නවරත්නරාජා, සාපනය දිස්ත්‍රික්කයේ ආඥාවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක් වූ අගෝස්තු මස 28 වෙනි දින සාපනේ කවේරියේදීය

අංකය ඇල් බඩලිපි 3638

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආඥාව අදහස් කරන බව 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටී.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර — පි පි ඒ 294 ගම්—කැන්දලගම

කැබැල්ල : 1.

ඉඩමේ නම ගත්ගෙඩිකාරවත්ත, වෝඩි පාරේ නො 12 දරණ ඉඩමෙන් කොටසක්.

විස්තරය වත්ත අවුරුදු 10යි, සිමෙන්ති ගේට්ටු කනු 4ක්ද, සිමෙන්ති කානුවක කොටසක්ද තිබේ.

අයිතිකම් කියන්නා දෙස්තර සිවසමු කන්දසාම්, බදුල්ල.

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 66

කැබැල්ල : 2.

ඉඩමේ නම වලව්වෙවත්ත ඇවනිවි පාරේ නො 1 දරණ ඉඩමෙන් කොටසක්.

විස්තරය වත්ත, අවුරුදු 14-15 වයස ඇති පොල් ගස් 13ක්ද, අවුරුදු 6ක් වයස ඇති කොස් ගස් 4ක්ද, අවුරුදු 5ක් වයස ඇති පුවක් ගස් 6ක්ද, අවුරුදු 1ක් වයස ඇති පැපොල් ගස් 2ක්ද, අවුරුදු 8ක් වයස ඇති සපු ගහක්ද, අවුරුදු 10ක් වයස ඇති කැකුන ගහක්ද, දෙබම් ගස් 2ක්ද, තාරන් ගස් 1ක්ද, අවුරුදු 8ක් වයස ඇති කිතුල් ගහක්ද, අවුරුදු 3ක් වයස ඇති දෙහි ගහක්ද, සිමෙන්ති ගේට්ටු කනු 4ක්ද තිබේ.

අයිතිකම් කියන්නා පුංචි බණ්ඩා මලල බණ්ඩාරනායක, බදුල්ල ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 104.

කැබැල්ල : 3.

ඉඩමේ නම: සිංහගිරි ඇවනිවි පාරේ වරපනම් නො. 2 දරණ ඉඩමෙන් කොටසක්.

විස්තරය. වත්ත, අවුරුදු 15ක් වයස ඇති පුවක් ගස් 2ක්ද, අවුරුදු 10ක් වයස ඇති පේර ගහක්ද, අවුරුදු 15ක් වයස ඇති අඹ ගහක්ද, අවුරුදු 2ක් වයස ඇති දුල්ල කුරුදු ගහක්ද, අවුරුදු 5ක් වයස ඇති හුරිය ගහක්ද, සිමෙන්ති කානු දෙකක කොටස්ද, සිමෙන්ති කනු දෙකක්ද තිබේ.

අයිතිකම් කියන්නා: සිරිසේන ගුණවර්ධන පිරිස්, බදුල්ල.

ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 28.

කැබැල්ල : 4.

ඉඩමේ නම ආරියමගල් ඇවනිවි පාරේ නො 4 දරණ වරපනම් නොම්මරය ඇති ඉඩමෙන් කොටසක්.

විස්තරය. වත්ත, අවුරුදු 5ක් වයස ඇති දෙබම් ගස් 2ක්ද, අවුරුදු 20ක් වයස ඇති කොස් ගස් 3ක්ද, අවුරුදු 3ක් වයස ඇති හිස් ගහක්ද තිබේ.

අයිතිකම් කියන්නා: ජේ. ජේ. සේනාරත්න, බදුල්ල

ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 43.

කැබැල්ල : 5.

ඉඩමේ නම: ලීන්පිල්ලි, වරපනම් නො 5 සහ 7 දරණ ඉඩමෙන් කොටසක් (ඇල රැරස් පාර)

විස්තරය: වත්ත, අවුරුදු 25ක් වයස ඇති කොස් ගහක්ද, අවුරුදු 8ක් වයස ඇති බිලීන් ගහක්ද, අවුරුදු 5ක් වයස ඇති මුරුන්ගා ගස් 2ක්ද, අවුරුදු 10ක් වයස ඇති පේර ගහක්ද, සිමෙන්ති ගේට්ටු කනු 2ක්ද, ගොඩනැගිල්ලක් බාගෙට සාදන ලද සිමෙන්ති කානුවක්ද තිබේ

අයිතිකම් කියන්නා: ස්ටීවන් පෙරේරා මහත්මිය, බදුල්ල

ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 6.1.

කැබැල්ල : 6.

ඉඩමක නම පහල පැවැත්වූවා, වර්ෂයට පතා 9 දරණ ඉඩමෙන් පැවැත්වූ, (ඇප රැරස් පාර)

විස්තරය වර්ග, අවුරුදු 40ක් වයස ඇති කොස් ගහක්ද, අවුරුදු 5ක් වයස ඇති මුරුංගා ගහක්ද, අවුරුදු 1-5 වයස ඇති අඹ ගස් 2ක්ද කෙසෙල් පඳුරු 3ක්ද, අවුරුදු 5ක් වයස ඇති රටගෙරකා ගහක්ද, සිමෙන්ති කානුවක කොටසක්ද තිබේ

අයිතිකම් කියන්නා. කරනගම පද්මලය, බදුල්ල (හාරකාරයාන, ටී බී ගලගොඩ, බදුල්ල)

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 73.

එකතුව : අ. 0, රු. 0, ප. 37.5.

ඉහත සඳහන් ඉඩමවලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 21වෙනි දින පහත සඳහන් වේලාවට බදුලු කවිවේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 14වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම ප්‍රකාශනීය යැන වන්නේ ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්නේ මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටන් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිකින් දැනුම්දිය යුතුයි. උරුමය සම්බන්ධව සියලුම ඔප්පු නිරප්පු මා වෙත විභාගයේදී ඉදිරි පත් කළ යුතුයි

කැබලි 1 සිට 3—උදේ 10 සිට 12 දක්වා

කැබලි 4 සිට 6—සවස 2.30 සිට 4.30 දක්වා.

ඩී අළුතිගොඩ,  
උප පළාතේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ අගෝස්තු මස 16වෙනි දින  
බදුලු කවිවේරියේදීය.

**ඉඩම් සංවර්ධන පණත යටතේ කරනු ලබන නිවේදන**

අංකය ඇල්ෆාට්/ඒපීඇල් 3204

**දීමනා පත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කවිවේරියේ දැන්වීමයි**

මෙහි පහත විස්තර දක්වන ආණ්ඩුවේ ඉඩම දීම සඳහා දීමනා පත්‍රයක් ලැබීමට සුදුස්සකු තෝරාගනු පිණිස මාතර කවිවේරියේදී වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 29 වෙනි බදාදා පූහා 10ට ඉඩම් සලකුණ කිරීමේ ආඥාපණත යටතේ ඉඩම් කවිවේරියක් මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම් දෙනු ලැබේ

2 දීමනා පත්‍රය දෙනු ලබන්නේ 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ 51 අංකිත වගන්තියෙන්ද 1948 ඉඩම් නිදහස් කිරීමේ නීති පිටිවල 3 වෙනි නීතියෙන්ද සංශෝධිතවූ ඉහත සඳහන් ඉඩම් සලකුණ කිරීමේ ආඥාපණතේ පළමුවෙනි උපලෙඛනයෙහි සඳහන් සියලුම කොන්දේසිවලට යටත්වය

3 ඉඩම් ඉල්ලුම් කරන සෑම අයෙක්ම ඉඩම් කවිවේරියට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයෙකු එවිය යුතුයි

4 මේ ඉඩම් කවිවේරිය පිළිබඳ දැනගත යුතු යමක් ඇතහොත් එය මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තුමාගෙන් විභාග කළ යුතුයි

ඒ. සී. ඇල් අහයසුදුර,  
උප ඉඩම් කොමසාරිස්තුමා

වම් 1954ක්වූ අගෝස්තු මස 27 වෙනි දින  
කොළඹදීය

ඉහත සඳහන් ඉඩම්වල විස්තර

මාතර දිස්ත්‍රික්කයේ කන්දබඩ පත්තුවේ ගල්ඇට්ටම් යන ගම පිහිටි නොම්මර 89 දරණ අවසාන (අතිරේක 1) ගම් ජලානයේ 66වෙනි අංකය දරණ කැබැල්ලය.

ඉල්ලුම්කරුගේ නම ජායින් ආරච්චිගේ දෙත් අන්දිපිස්  
ප්‍රමාණය අ. 0, රු. 1, ප. 36

අංකය. ඇල්ෆාට්/ඒපීඇල් 5791

**දීමනා පත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කවිවේරියේ දැන්වීමයි**

මෙහි පහත විස්තර දක්වන ආණ්ඩුවේ ඉඩම දීම සඳහා දීමනා පත්‍රයක් ලැබීමට සුදුස්සකු තෝරාගනු පිණිස මාතර කවිවේරියේදී වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 29 වෙනි බදාදා පූහා 10ට ඉඩම් සලකුණ කිරීමේ ආඥාපණත යටතේ ඉඩම් කවිවේරියක් මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

2 දීමනා පත්‍රය දෙනු ලබන්නේ 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ 51 අංකිත වගන්තියෙන්ද, 1948 ඉඩම් නිදහස් කිරීමේ නීති පිටි වල 3 වෙනි නීතියෙන්ද සංශෝධිතවූ ඉහත සඳහන් ඉඩම් සලකුණ කිරීමේ ආඥාපණතේ පළමුවෙනි උපලෙඛනයෙහි සඳහන් සියලුම කොන්දේසිවලට යටත්වය

3 ඉඩම් ඉල්ලුම් කරන සෑම අයෙක්ම ඉඩම් කවිවේරියට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයෙකු එවිය යුතුයි.

4 මේ ඉඩම් කවිවේරිය පිළිබඳ දැනගත යුතු යමක් ඇතහොත් එය මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තුමාගෙන් විභාග කළ යුතුයි

ඒ. සී. ඇල් අහයසුදුර,  
උප ඉඩම් කොමසාරිස්තුමා

වම් 1954ක්වූ අගෝස්තු මස 27 වෙනි දින  
කොළඹදීය

ඉහත සඳහන් ඉඩම්වල විස්තර

මාතර දිස්ත්‍රික්කයේ කඩවත සතර සහ වැල්ලබඩ පත්තුවේ වල්ගම යනගම පිහිටි නොම්මර පී පී ඒ 1,380 දරන ගම් ජලානයේ 1වෙනි අංකය දරණ කැබැල්ලය

ඉල්ලුම්කරුගේ නම පුන්සිස්, හේනාරත්ත.  
ප්‍රමාණය අ. 0, රු. 2, ප. 2

අංකය ඇල්ෆාට්/ඒපීඇල් 5574.

**දීමනා පත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කවිවේරියේ දැන්වීමයි**

මෙහි පහත විස්තර දක්වන ආණ්ඩුවේ ඉඩම දීම සඳහා දීමනා පත්‍රයක් ලැබීමට සුදුස්සකු තෝරාගනු පිණිස මාතර කවිවේරියේදී වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 29 වෙනි බදාදා පූහා 10ට ඉඩම් සලකුණ කිරීමේ ආඥාපණත යටතේ ඉඩම් කවිවේරියක් මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම් දෙනු ලැබේ

2 දීමනා පත්‍රය දෙනු ලබන්නේ 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ 51 අංකිත වගන්තියෙන්ද 1948 ඉඩම් නිදහස් කිරීමේ නීති පිටි වල 3 වෙනි නීතියෙන්ද සංශෝධිතවූ ඉහත සඳහන් ඉඩම් සලකුණ කිරීමේ ආඥාපණතේ පළමුවෙනි උපලෙඛනයෙහි සඳහන් සියලුම කොන්දේසිවලට යටත්වය

3 ඉඩම් ඉල්ලුම් කරන සෑම අයෙක්ම ඉඩම් කවිවේරියට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයෙකු එවිය යුතුයි

4 මේ ඉඩම් කවිවේරිය පිළිබඳ දැනගත යුතු යමක් ඇතහොත් එය මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තුමාගෙන් විභාග කළ යුතුයි

ඒ සී ඇල් අහයසුදුර,  
උප ඉඩම් කොමසාරිස්තුමා.

වම් 1954ක්වූ අගෝස්තු මස 27 වෙනි දින  
කොළඹදීය

ඉහත සඳහන් ඉඩම්වල විස්තර

මාතර දිස්ත්‍රික්කයේ වැලිගම් කෝරලේ මීරිස්ස උතුර යන ගම පිහිටි නොම්මර පී පී ඒ 1,342 දරණ ගම් ජලානයේ 1, 2 සහ 3වෙනි අංක දරණ කැබැල්ලය

ඉල්ලුම්කරුගේ නම ඇස්. වි සී ද සිල්වා  
ප්‍රමාණය අ. 2, රු. 2, ප. 21

අංකය ඇල්ෆාට්/ඒපීඇල් 5800

අංකය එල් අර් 8/ඒපීඇල් 2492.

දීමනා පත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කම්බේරියේ දැන්වීමයි

දීමනා පත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කම්බේරියේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර දක්වන ආණ්ඩුවේ ඉඩම් දීම සඳහා දීමනා පත්‍රයක් ලැබීමට සුදුස්සකු තෝරාගනු පිණිස මාතර කම්බේරියේදී වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 29 වෙනි බදාදා දූ සා 10ට ඉඩම් සලක කිරීමේ ආඥාපණන යටතේ ඉඩම් කම්බේරියක් මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම් දෙනු ලැබේ

මෙහි පහත විස්තර දක්වන ආණ්ඩුවේ ඉඩම් දීම සඳහා දීමනා පත්‍රයක් ලැබීමට සුදුස්සකු තෝරාගනු පිණිස මාතර කම්බේරියේදී වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 29 වෙනි බදාදා දූ සා 10ට ඉඩම් සලක කිරීමේ ආඥාපණන යටතේ ඉඩම් කම්බේරියක් මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම් දෙනු ලැබේ

2 දීමනා පත්‍රය දෙනු ලබන්නේ 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ 51 අංකිත වගන්තියෙන්ද 1948 ඉඩම් නිදහස් කිරීමේ නීති පිතිවල 3 වෙනි නීතියෙන්ද සංශෝධිතවූ ඉහත සඳහන් ඉඩම් සලක කිරීමේ ආඥාපණනේ පළමුවෙනි උපලෙඛනයෙහි සඳහන් සියලුම කොන්දේසිවලට යටත්වය

2 දීමනා පත්‍රය දෙනු ලබන්නේ 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ 51 අංකිත වගන්තියෙන්ද 1948 ඉඩම් නිදහස් කිරීමේ නීති පිතිවල 3 වෙනි නීතියෙන්ද සංශෝධිතවූ ඉහත සඳහන් ඉඩම් සලක කිරීමේ ආඥාපණනේ පළමුවෙනි උපලෙඛනයෙහි සඳහන් සියලුම කොන්දේසිවලට යටත්වය

3 ඉඩම් ඉල්ලුම් කරන සෑම අයෙක්ම ඉඩම් කම්බේරියට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයෙකු එවිය යුතුයි

3 ඉඩම් ඉල්ලුම් කරන සෑම අයෙක්ම ඉඩම් කම්බේරියට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයෙකු එවිය යුතුයි

4 මේ ඉඩම් කම්බේරිය පිළිබඳ දනගත යුතු යමක් ඇතහොත් එය මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තුමාගෙන් විභාග කළ යුතුය

4 මේ ඉඩම් කම්බේරිය පිළිබඳ දනගත යුතු යමක් ඇතහොත් එය මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තුමාගෙන් විභාග කළ යුතුය

ඒ සී ඇල් අභයසුඤ්ජර, උප ඉඩම් කොමසාරිස්තුමා

ඒ සී ඇල් අභයසුඤ්ජර, උප ඉඩම් කොමසාරිස්තුමා.

වම් 1954ක්වූ අගෝස්තු මස 27 වෙනි දින කොළඹදීය

වම් 1954ක්වූ අගෝස්තු මස 27 වෙනි දින කොළඹදීය

ඉහත සඳහන් ඉඩම්වල විස්තර

ඉහත සඳහන් ඉඩම්වල විස්තර

මාතර දිස්ත්‍රික්කයේ කඩවත් සතරේ සහ වැල්ලබඩ පත්තුවේ මිල්ල වැව යන ගම් පිහිටි නොම්මර පී පී ඒ 1,427 දරණ ගම් ජලානයේ 1 සහ 3 වෙනි අංක දරණ කැබැලි

මාතර දිස්ත්‍රික්කයේ කඩවත් සතරේ වල්ගම යන ගම් පිහිටි නොම්මර පී පී ඒ 1,382 දරණ මූලික ජලානයේ 1වෙනි අංකය දරණ කැබැල්ලය

ඉල්ලුම්කරුගේ නම බඩලිච්චි ජී බාර්නස් අප්පු ප්‍රමාණය අ 0, රූ. 3, ප. 16.5.

ඉල්ලුම්කරුගේ නම ජයවීර මුහන්දිරමගේ විනි ප්‍රමාණය අ 0, රූ. 2, ප 27

අංකය ඇල්ෆාට්/ඒපීඇල් 5286

අංකය එල්අර් 8/ඒපීඇල් 2492ඒ

දීමනා පත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කම්බේරියේ දැන්වීමයි

දීමනා පත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කම්බේරියේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර දක්වන ආණ්ඩුවේ ඉඩම් දීම සඳහා දීමනා පත්‍රයක් ලැබීමට සුදුස්සකු තෝරාගනු පිණිස මාතර කම්බේරියේදී වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 29 වෙනි බදාදා දූ සා 10ට ඉඩම් සලක කිරීමේ ආඥාපණන යටතේ ඉඩම් කම්බේරියක් මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම් දෙනු ලැබේ

මෙහි පහත විස්තර දක්වන ආණ්ඩුවේ ඉඩම් දීම සඳහා දීමනා පත්‍රයක් ලැබීමට සුදුස්සකු තෝරාගනු පිණිස මාතර කම්බේරියේදී වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 29 වෙනි බදාදා දූ සා 10ට ඉඩම් සලක කිරීමේ ආඥාපණන යටතේ ඉඩම් කම්බේරියක් මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම් දෙනු ලැබේ

2 දීමනා පත්‍රය දෙනු ලබන්නේ 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ 51 අංකිත වගන්තියෙන්ද 1948 ඉඩම් නිදහස් කිරීමේ නීති පිතිවල 3 වෙනි නීතියෙන්ද සංශෝධිතවූ ඉහත සඳහන් ඉඩම් සලක කිරීමේ ආඥාපණනේ පළමුවෙනි උපලෙඛනයෙහි සඳහන් සියලුම කොන්දේසිවලට යටත්වය

2 දීමනා පත්‍රය දෙනු ලබන්නේ 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ 51 අංකිත වගන්තියෙන්ද 1948 ඉඩම් නිදහස් කිරීමේ නීති පිතිවල 3 වෙනි නීතියෙන්ද සංශෝධිතවූ ඉහත සඳහන් ඉඩම් සලක කිරීමේ ආඥාපණනේ පළමුවෙනි උපලෙඛනයෙහි සඳහන් සියලුම කොන්දේසිවලට යටත්වය

3 ඉඩම් ඉල්ලුම් කරන සෑම අයෙක්ම ඉඩම් කම්බේරියට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයෙකු එවිය යුතුයි

3 ඉඩම් ඉල්ලුම් කරන සෑම අයෙක්ම ඉඩම් කම්බේරියට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයෙකු එවිය යුතුයි

4 මේ ඉඩම් කම්බේරිය පිළිබඳ දනගත යුතු යමක් ඇතහොත් එය මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තුමාගෙන් විභාග කළ යුතුය

4 මේ ඉඩම් කම්බේරිය පිළිබඳ දනගත යුතු යමක් ඇතහොත් එය මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තුමාගෙන් විභාග කළ යුතුය

ඒ සී ඇල් අභයසුඤ්ජර, උප ඉඩම් කොමසාරිස්තුමා

ඒ සී ඇල් අභයසුඤ්ජර, උප ඉඩම් කොමසාරිස්තුමා

වම් 1954ක්වූ අගෝස්තු මස 27 වෙනි දින කොළඹදීය

වම් 1954ක්වූ අගෝස්තු මස 27 වෙනි දින කොළඹදීය

ඉහත සඳහන් ඉඩම්වල විස්තර

ඉහත සඳහන් ඉඩම්වල විස්තර

මාතර දිස්ත්‍රික්කයේ කඩවත් සතරේ වැවහමන්දුව යන ගම් පිහිටි නොම්මර පී පී ඒ 1,442 දරණ මූලික ජලානයේ 1වෙනි අංකය දරණ කැබැල්ලය

මාතර දිස්ත්‍රික්කයේ කඩවත් සතරේ වල්ගම උතුර යන ගම් පිහිටි නො. පී පී. ඒ 1,381 දරණ මූලික ජලානයේ 1වෙනි අංකය දරණ කැබැල්ලය

ඉල්ලුම්කරුගේ නම එච් බඩලිච්චි සියනේරිස්. ප්‍රමාණය අ 0, රූ. 1, ප. 16.

ඉල්ලුම්කරුගේ නම ජයවීර මුහන්දිරමගේ විනි. ප්‍රමාණය: අ 0, රූ. 1, ප. 36.

අවශ්‍යතාවන් සඳහා ඉඩම් ගැනීම පිළිබඳ නිවේදන

අංකය ඇ. ආර් 2/ඒ පි ඇල් 4129—පේ 54 ඇල් 287 ඇල් බී 7392

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ (1954 අංක 39 දරන ඉඩම් ලබාගැනීමේ පනතින් සංශෝධිතවූ පරිදි)

5 වැනි වගන්තිය යටතේ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබා ගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතුවූ 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ (1954හේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ පනතින් සංශෝධිතවූ පරිදි) 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත් එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක්වූ අගෝස්තු මස 11 වැනි දින කොළඹදීය.

උපලේඛනය

මුල් ප්ලාන් නො. 296 නො. 8 දරණ අතිරේක කොපිය ගම—ගැටමාන කැබැල්ල : 777.

ඉඩමේ නම නුගඟේ න කෝන්ගහරූප්ප විස්තරය වසඳ අවුරුදු 6ක්වූ කුරුදු සහ අවුරුදු 2ක් වසඳු පොල් ගස් 2ක්ද තිබේ

අයිතිකම් කියන්නෝ : බී. සී. කේ නානායක්කර මහත්මිය, තාතුළුවගමුව, තංගල්ල සහ ගාල්ලේ බටදුවේ රූපාවතී සමරසේකර මහත්මිය

ප්‍රමාණය : අ. 1, රූ. 1, ප. 20.

කැබැල්ල : 778.

ඉඩමේ නම නුගඟේ න කෝන්ගහරූප්ප විස්තරය පුරුක් තුනක් පලලැති අඩි පාරකි අයිතිකම් කියන්නෝ : බී. සී. කේ නානායක්කර මහත්මිය, තාතුළුවගමුව, තංගල්ල සහ ගාල්ලේ බටදුවේ රූපාවතී සමරසේකර මහත්මිය.

ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප. 7

එකතුව : අ. 1, රූ. 1, ප. 27.

ඇල් බී-බී 49/50. අංකය ඇල් ආර් 2/ඒ පි ඇල් 1937-පේ 54 ඇල් 255/ඇල් ප් 254.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතුවූ) 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත් එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1954ක්වූ ජූලි මස 13 වැනි දින කොළඹදීය.

උපලේඛනය

මුල් ප්ලාන් නො. 789 ගම—රන්දිවල

කැබැල්ල : 1.

ඉඩමේ නම දිල්දෙනිවෙලගේනේ වත්ත විස්තරය අවුරුදු 20ක් 30ත් අතර වසඳු රබර් ගස් ද කොස් සහ පොල් වගාව සහිත ඉඩම.

අයිතිවාසිකම් කියන්නා : මාවනැල්ලේ, මුරුතවල පදිංචි බී. අප්පුහාමි. ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප. 2.

කැබැල්ල : 2

ඉඩමේ නම දිල්දෙනිවෙලගේනේ වත්ත විස්තරය අවුරුදු 20ත් 30ත් අතර වසඳු රබර් ගස් ද කොස් සහ පොල් වගාව සහිත ඉඩම.

අයිතිවාසිකම් කියන්නා : මාවනැල්ලේ, මුරුතවල පදිංචි බී. අප්පුහාමි. ප්‍රමාණය : අ. 0, රූ. 1, ප. 26.

කැබැල්ල : 3

ඉඩමේ නම දිල්දෙනිවෙලගේනේ වත්ත විස්තරය අවුරුදු 20ත් 30ත් අතර වසඳු රබර් ගස් ද කොස් සහ පොල් වගාව සහිත ඉඩම.

අයිතිවාසිකම් කියන්නා : මාවනැල්ලේ, මුරුතවල පදිංචි බී. අප්පුහාමි. ප්‍රමාණය : අ. 0, රූ. 2, ප. 3

කැබැල්ල : 4.

ඉඩමේ නම දිල්දෙනිවෙලගේනේ වත්ත විස්තරය අවුරුදු 20ත් 30ත් අතර වසඳු රබර් ගස් ද කොස් සහ පොල් වගාව සහිත ඉඩම.

අයිතිවාසිකම් කියන්නා : මාවනැල්ලේ, මුරුතවල පදිංචි බී. අප්පුහාමි. ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප. 8

එකතුව : අ. 0, රූ. 3, ප. 39.

ඇල් බී—බී 49/50

ඇල් බී 3467/පේ/54/ඇල් 159

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතුවූ) 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත් එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1954ක්වූ මැයි මස 7 වැනි දින කොළඹදීය

උපලේඛනය

මුල් ප්ලාන් නො. 1,320 ගම—මොහොට්ටිමුල්ල

කැබැල්ල : 1.

ඉඩමේ නම තල්ගහවත්ත සහ කෝන්ගහවත්ත. විස්තරය අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල්වත්ත (එහි අවුරුදු 20ක් වයස ඇති පොල් පැලද තිබේ).

අයිතිවාසිකම් කියන්නා : ජේ. ටී. ප්‍රනාන්දු පුල්ලේ, බුසිටන්, ලුබ්ස් ප්ලේස්, මියමුව. ප්‍රමාණය : අ. 4, රූ. 0, ප. 11

කැබැල්ල : 2.

ඉඩමේ නම කෝන්ගහවත්ත. විස්තරය අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල්වත්ත (එහි අවුරුදු 20ක් වයස ඇති පොල් පැලද තිබේ).

අයිතිවාසිකම් කියන්නා : ජේ. ටී. ප්‍රනාන්දු පුල්ලේ, බුසිටන්, ලුබ්ස් ප්ලේස්, මියමුව. ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප. 33

එකතුව : අ. 4, රූ. 1, ප. 4.

අංකය: කිවු 4657/ඇල් අර්බ/ඒපීඇල් 4443 හි.  
 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ  
 (1954 අංක 39 දරන ඉඩම් ලබාගැනීමේ පනතින්  
 සංශෝධිතවූ පරිදි)  
 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්,  
 1942හේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු  
 සඳහා ලබාගත යුතුයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් විනිශ්චය කර  
 තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්ති  
 යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි  
 වගන්තිය සමඟ කියවා තේරුම්ගත යුතුවූ), 1950හේ අංක 9 දරණ  
 ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කට  
 යුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්  
 එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම්  
 සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුළුබ් බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම  
 මෙයින් ප්‍රකාශකරමි.

පී. බී. මුලත්තුලමේ,  
 ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1954ක්වූ අගෝස්තු මස 5 වැනි දින  
 කොළඹදීය.

**උපලේඛනය**

මුල් ජලාගාර නො. ඒ 3,464. ගම—කදිවල

කැබැල්ල: 5.  
 ඉඩමේ නම: මඩුගලපත් ද, කලින් භාවිතාව කිදිවලබැවුම  
 විස්තරය: වගාකැනී ඉඩම.  
 අයිතිකම්කීයන්: ඒ. ලිපිනිස් සිල්වා, හළුගම, මීරියම.  
 ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 4.

කැබැල්ල: 6.  
 ඉඩමේ නම: කිදිවලබැවුම.  
 විස්තරය: පොල් ඉඩම.  
 අයිතිකම්කීයන්: ඒ. ලිපිනිස් සිල්වා, හළුගම, මීරියම.  
 ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 37.  
 එකතුව: අ. 0, රු. 1, ප. 1.

1950හේ අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ  
 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ. සෙන්ටි  
 ඩී. විජේමාත්තා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ  
 පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන  
 මෙයින් කල්දෙමි.

1. මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී  
 පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ  
 ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්  
 කරණු ලැබේ;
2. එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම  
 සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි;
3. එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම  
 කෙනෙක්ම—  
 (අ) වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 28 වැනි දින පූර්වගත  
 9.30ට කොළඹ කවච්චියට පැමිණ මා ඉදිරියේ  
 පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ල  
 කීන් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක්  
 එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම්  
 1954ක්වූ ඔක්තෝබර් මස 14 වෙනි දින හෝ ඊට  
 පූර්ව හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල  
 සම්භාවය වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන  
 වින්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු  
 පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින්  
 පිටිපත් දෙකක් සමඟ දැනුම්දී සිටිය යුතුයි.

ඒ. සෙන්ටි ඩී. විජේමාත්තා,  
 කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක්වූ අගෝස්තු මස 28 වැනි දින  
 කොළඹ කවච්චියේදීය.

**උපලේඛනය**

මුලික ජලාගාරයේ නො. ඒ 3,681 ගම—කදිවල

කැබැල්ල: 1.  
 ඉඩමේ නම: මීරියමගවත්ත නොහොත් මීරියමගවත්තකුඹුර  
 විස්තර: අවුරුදු 25ක්වූ පොල් ඉඩම, ගඩොල් පෝරනය සහ  
 කුඹුර.

අයිතිකම් කීයන්: උඩවත්තගේ විලියම් අප්පුහාමි, කදවල,  
 මීගමුව  
 ප්‍රමාණය: අ. 0, රු. 1, ප. 14.

කැබැල්ල: 2.  
 ඉඩමේ නම: මීරියමගවත්ත.

විස්තරය: අවුරුදු 25ක්වූ පොල් සහ කොස් ඇති පොල් ඉඩම සහ  
 තාවකාලික ගොඩනැගිල්ල

අයිතිකම් කීයන්: උඩවත්තගේ විලියම් අප්පුහාමි, කදවල,  
 මීගමුව.  
 ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 25.

කැබැල්ල: 3.  
 ඉඩමේ නම: මීරියමගවත්ත.

විස්තරය: අවුරුදු 25ක්වූ පොල් ගසක් ඇති පොල් ඉඩම.

අයිතිකම් කීයන්: උඩවත්තගේ විලියම් අප්පුහාමි, කදවල,  
 මීගමුව  
 ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 5.

කැබැල්ල: 4.  
 ඉඩමේ නම: මීරියමගවත්ත.

විස්තරය: අවුරුදු 25ක්වූ පොල්, හිරික්, අම සහ පුවක්ගස් ඇති  
 පොල් ඉඩම, තාවකාලික ගොඩනැගිලි 2 සහ ලීද

අයිතිකම් කීයන්: උඩවත්තගේ විලියම් අප්පුහාමි, කදවල,  
 මීගමුව.  
 ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 31.

එකතුව: අ. 0, රු. 2, ප. 35.

ඇල්. ඩී—බී 49/50.

ඇල් එම්. 1106

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කළුතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ වැඩබලන උප ඒජන්ත තැන්පත්  
 ඇර්. ඇල්. බාලසූරිය වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට  
 ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු  
 ගැන මෙයින් කල්දෙමි—

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී  
 පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ  
 ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට  
 අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා  
 ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම  
 කෙනෙක්ම—  
 (අ) වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 11වෙනි දින පූර්වගත  
 9.30ට කළුතර කවච්චියට පැමිණ මා ඉදිරියේ  
 පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින්  
 බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා  
 ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1954ක්වූ  
 සැප්තැම්බර් මස 30වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ  
 ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සම්භාව  
 වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන  
 වින්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු  
 පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින්  
 දැනුම්දී සිටිය යුතුයි වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස  
 30වෙනි දින හෝ ඒ දිනට ඔක්තෝබර් (පිටපත්  
 දෙකක් සහිත) ලියවිල්ලකින් දැනුම්දී නොසිටින  
 අයගේ අයිතිය වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 11වෙනි  
 දින විභාගයේදී සාරගනු නොලැබේ

ඩී. ඇර්. ඇල්. බාලසූරිය,  
 කළුතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ වැඩබලන උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ අගෝස්තු මස 23වෙනි දින  
 කළුතර කවච්චියේදීය.



උපලෙඛනය

මූලික ජලානගේ පතා ඒ 3,625 ගම්—බස්නාහිර දෙවත්තොඩ

කැබැල්ල: 2.

ඉඩමේ නම: සරත්කුවේවෙල

විස්තර අවුරුදු 3-26ටත් අතර පොල්ගස්ද, එලවලු, මුලුත් සහ කුඹුරක් තිබෙන ඉඩම

අයිතිකම් කියත්තා දෙවත්තොඩ පදිංචි කේ. ඩී. ජේම්ස් අප්පුහම්.

ප්‍රමාණය: අ. 1, රු. 0, ප. 15

කැබැල්ල: 3.

ඉඩමේ නම: සරත්කුවේවෙල

විස්තර: අවුරුදු 40ක් වයස ඇති පොල්ගස්කඳු, අවුරුදු 3-26ටත් අතර වයස ඇති පොල්ගස්ද, අවුරුදු 25ක් වයස ඇති අබගස්කඳු, මුලුත්ද තිබෙන ඉඩම.

අයිතිකම් කියත්තා: දෙවත්තොඩ පදිංචි කේ. ඩී. ජේම්ස් අප්පුහම්.

ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 16

එකතුව: අ. 1, රු. 0, ප. 31.

අංකය: ඇල්. ඩී. 2223—ඇල් අර්ථම/ඒපීඇල්/916—පේ 54 ඇල් 211.

වම් 1954පේ අංක 39 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ (සංශෝධන) ආඥාපණන අනුව 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් ඒ ඩී. මහින්ද සිල්වා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්කරුණු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගන්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) 1954ක්වූ ඔක්තෝබර් මස 6වෙනි දින අපරහාන 330ට වැලියම් තානාගමට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ සැප්තැම්බර් මස 28වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවසාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත තමන් විසින් හෝ ඔවුන්ගෙන් ලියවිල්ලින් බලය ලත් අයවලුන් විසින් හෝ ඉහතකී අන්දමට ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

ඒ ඩී. ඇම්. සිල්වා,  
මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත

වම් 1954ක්වූ අගෝස්තු මස 26වෙනි දින  
මාතර කවිවේරියේදීය.

උපලෙඛනය

මූලික ජලානයේ නො ඒ 1,552 ගම්—කරාගොඩ-උයන්ගොඩ

කැබැල්ල: 1.

ඉඩමේ නම: තිත්තකෙටිය ඉස්සරියෙන් ඊරියගහදෙතියාත්ගෙ නොහොත් දියපරගහදෙතියාත්ගෙ

විස්තර: රබර්.

අයිතිකම් කියත්තා ඇස් ඊ ඩී ඇස් සෙයික් හිඹයි මොව්ලානා, ඇස්. ආර් ඩී ඇස්. අයිබීරුස් බහාසිම් මව්ලානා සහ ඇස් ඇම්. ඩී. ඩී ඇස් සෙයික් හිඹයි මව්ලානා, අලුත් විදිය, වැලියම.

ප්‍රමාණය: අ. 7, රු. 1, ප. 0.

කැබැල්ල: 2.

ඉඩමේ නම: තිත්තකෙටිය ඉස්සරියෙන් ඊරියගහදෙතියාත්ගෙ නොහොත් දියපරගහදෙතියාත්ගෙ.

විස්තර: රබර්

අයිතිකම් කියත්තා ඇස්. ඊ ඩී ඇස්. සෙයික් හිඹයි මොව්ලානා, ඇස්. ආර් ඩී ඇස්. අයිබීරුස් බහාසිම් මව්ලානා සහ ඇස්. ඇම්. ඩී. ඩී ඇස් සෙයික් හිඹයි මව්ලානා, අලුත් විදිය, වැලියම.

ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 10.

එකතුව: අ. 7, රු. 1, ප. 10.

ඇල් ඩී—බී 49/50

ඇල් ඒ 3467/පේ 54/ඇල් 159

1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පුත්තලම් සහ හලාවත දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් පිතෘම්බරම් කාසිලියංගම් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්කරුණු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගන්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(1954ක්වූ ඔක්තෝබර් මස 9වෙනි දින පූර්වහාන 10.30ට නාත්තන්තිය ආදායම් පාලක නිලධාරියෙක් කන්තෝරු වට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 30වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවසාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

පී. කාසිලියංගම්,  
පුත්තලම් සහ හලාවත දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත.

වම් 1954ක්වූ අගෝස්තු මස 26 වැනි දින,  
පුත්තලම් කවිවේරියේදීය.

උපලෙඛනය

මූලික ජලානයේ නො ඒ 1,320. ගම්—මොහොට්ටිමුල්ල

කැබැල්ල: 1.

ඉඩමේ නම: තල්ගහවත්ත සහ කෝත්ගහවත්ත.

විස්තරය: අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල්වත්ත (එහි අවුරුදු 20ක් වයස ඇති පොල් පැලද තිබෙයි).

අයිතිකම් කියත්තා: ජේ. පී. ප්‍රනාන්දු පුල්ලේ, "මුසිටත්", ලුවිස් ජලේස්, මිනොමුව.

ප්‍රමාණය: අ. 4, රු. 0; ප. 11.

කැබැල්ල: 2.

ඉඩමේ නම: කෝත්ගහවත්ත

විස්තරය: අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල්වත්ත (එහි අවුරුදු 20ක් වයස ඇති පොල් පැලද තිබෙයි)

අයිතිකම් කියත්තා: ජේ. පී. ප්‍රනාන්දු පුල්ලේ, "මුසිටත්", ලුවිස් ජලේස්, මිනොමුව

ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 33

එකතුව: අ. 4, රු. 1, ප. 4.

**காணிகள்**

**காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்**

1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாட்டின் திருத்தத்தின்படி 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாட்டின் திருத்தத்தின்படி 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ஆண்டு ஒகஸ்டுமீர் 9 த் உ

டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் L.D 7495

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 54 L 221

காணியின் விபரம்

அடம்பாந்தோட்டைப் பிரிவில், கீழ்க் கிருவாப்பத்தில, டிகவேவ கிராமத்தில, பஹல டிகவெவகுமபுற (இ கி ப. உளள துணடு 11) எனனும் காணியிலுள்ள ஏறக்குறைய ஏ 3, றா 3, ப 22 விசாலமான துணடு இதன் எல்லைகளாவன —

வடக்கு அக்காணியின் எஞ்சிய பகுதி,  
கிழக்கு அரசினா காணி,  
தெற்கு அபேசேசுகம் மகாவேவ,  
மேற்கு அரசினா காணி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ஓடு (ஆகஸ்ட) ஆவணியீர் 18 த் உ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்

Q 4751/J 54 T 141

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், சியான கோறள மேற்கு, கெயனடுவ எனனும் கிராமத்திலிருக்கும் டெனியாயவத்த எனனும் காணியிலிருந்து சுமார் 800 சதுர அடி விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு கிராமச்சுக ரேட்டூ,  
கிழக்கு திரு டபிளபு எல் ஜே பெரேராவுக்குரிய காணி,  
தெற்கு பி டபிளபு டிகுசுரிய பாறை,  
மேற்கு திரு பி சைமன பெரேராவுக்குரிய காணி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1954 ம ஓடு (மே) வைகாசிமீர் 27 த் உ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்

Q 4644/J/LG/320/53.

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், சலபிறறி கோறள, ஏறவல் எனனும் கிராமத்திலிருக்கும் மககுலுகஹவத்த எனனும் காணியிலிருந்து சுமார் 7 2 பெ விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு டெல்கஹவத்த எனனும் காணி,  
கிழக்கு அதே காணியின் ஒரு பகுதி,  
தெற்கு பி டபிளபு டி ரேட்டூ,  
மேற்கு அதே காணியின் ஒரு பகுதி

(2) கொழும்பு டிஸ்திரிக், சலபிறறி கோறள, ஏறவல் எனனும் கிராமத்திலிருக்கும் டொம்பகஹவத்த எனனும் காணியிலிருந்து சுமார் 1 1 பொச்சல விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு கொங்கஹவத்த எனனும் காணி (ஒற்றடிப்பாறை),  
கிழக்கு புதிய வணடிப்பாறை,  
தெற்கு அதே காணியின் ஒரு பகுதி,  
மேற்கு தேவத்த ரேட்டூ

(3) கொழும்பு டிஸ்திரிக், சலபிறறி கோறளில் ஏறவல் எனனும் கிராமத்திலிருக்கும் மககுலுகஹவத்த எனனும் காணியிலிருந்து, சுமார் 7 2 பொச்சல விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு டெல்கஹவத்த எனனும் காணி,  
கிழக்கு அதே காணியின் ஒரு பகுதி,  
தெற்கு தும்போவில்ல—மொறக்கெறறியா பி டபிளபு டி ரேட்டூ,  
மேற்கு அதே காணியின் ஒரு பகுதி

(4) கொழும்பு டிஸ்திரிக், சலபிறறி கோறள, ஏறவல் எனனும் கிராமத்திலிருக்கும் மஹாகெடறவத்த எனனும் காணியிலிருந்து சுமார் 5 பொச்சல விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ஜி டி டனியலுகுசுரிய அதே காணியின் ஒரு பகுதி,  
கிழக்கு ஒற்றடிப்பாறை,  
தெற்கு பி டி டனியலுகுசுரிய அதே காணியின் ஒரு பகுதி,  
மேற்கு டெல்கஹவத்த எனனும் காணி

(5) கொழும்பு டிஸ்திரிக், சலபிறறி கோறள, ஏறவல் எனனும் கிராமத்திலிருக்கும் கொனகஹவத்த எனனும் காணியிலிருந்து சுமார் 1 1 பொச்சல விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு அதே காணியின் ஒரு பகுதி,  
கிழக்கு புதிய வணடிப்பாறை,  
தெற்கு டொம்பகஹவத்த (ஒற்றடிப்பாறை)

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

புகுசி பண்டா புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

இலக்கம் L H 1094/J/LG/690/53

கொழும்பு,

1954 ம ஓடு (ஜூலை) ஆடிமீர் 30 த் உ

காணியின் விபரம்

களுத்தறைப் பகுதியிலுள்ள களுத்தறைத் தோட்டமுனியிலிருக்கும் அளுத்தம் கிழக்கு எனபதிலுள்ள 2 ஏக்கர் அளவில் விசாலமுள்ள கடவத்த நெனடேவத்த என்று சொல்லப்படும் காணியின் ஒரு பங்கு இதன் எல்லைகள் பின்வருமாறு —

1 வடக்கு இதே காணியின் எஞ்சிய பகுதி  
கிழக்கு வெலிப்பன ரேட்டூம், அதிரியன் சில்வாவின் காணியும்  
தெற்கு திரு ஆத்தா சில்வாவின் காணிகளும், (புச்சகாசி), திரு பவுலில் அப்புலின் காணிகளும்  
மேற்கு நடுவில் ரேட்டூம், மற்றக்காணிகளும்.

Q 1270/J/TW/2250

1950 ම ජුනාදාය 9 ම இலக்க காணி எடுத்தற சட்டம்  
7 ம பிரிவினையடியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 3,428 கிராமம்—தெலவல் (பகுதி)

துணை 1

காணியின் பெயர் மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 644 கொண்ட லேடி கத்தரீன் கூறுப

விபரம் தெனனம் எஸ்டேட்

உரித்தாளியின் பெயர் ஜீ எஸ் ஜயகுரிய, இல 4, சீகிரிய காடின் பக்கத்தல் ரோட் கொழும்பு

விசாலம் ஏ 7 ரூ 2 பெ 0 17

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1954 ம (நூ) (ஒகறரோபா) ஜப்பசி மாதம் 22 ந திகதி காலை 9 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம (நூ) (ஒகறரோபா) ஜப்பசி மாதம் 8 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

ஏ செயின் வீ விஜயமான,

மேல் மாகாண உதவி அரசாட்சி ஏசனடு

கொழும்புக் கச்சேரி,

1954 ம (நூ) (ஒகறற) ஆவணிமீ 28 ந உ.

Q 4195/J/HUG/1982

1950 ம் ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம்  
7 ம பிரிவினையடியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

பிரதமப்பட இல A 3,628 கிராமம்—கொச்சிக்கடை

துணை 1

காணியின் பெயர் முகாந்திரம் பிறநணி, வரிமதிப்பு இலக்கம் 220 A, 221, 222, 223, 224, 225, 226, 227, ம 228

விபரம் 13 நிரந்தரமான கட்டப்படும் வீடுகள், 3 கிணறுகள், 2 நிரந்தரம்ற்ற வீடுகளும் உள்ள தெனனந் தோட்டம்

உரித்தாளியின் பெயர் டக்டர் டி. ஜே. ஈ. லியனகே, இல 41, ஹில்பட் கிரஸ்ட், கொழும்பு

விசாலம் ஏ 4 ரூ 0 ப. 24 7.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1954 ம (நூ) (ஒகறரோபா) ஜப்பசி மாதம் 27 ந திகதி காலை 9 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம (நூ) (ஒகறரோபா) ஜப்பசி மாதம் 13 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

ஏ. செயின் வீ விஜயமான,

உதவி அரசாட்சி ஏசனடு.

கொழும்புக் கச்சேரி,

1954 ம (நூ) (ஒகறற) ஆவணிமீ 28 ந உ.

Q 4237/J/DEA/2090.

1950 ம் ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம்  
7 ம பிரிவினையடியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 3,632 கிராமம்—மத்துமகல்

துணை 1.

காணியின் பெயர் குருநதுவத்த

விபரம் 4 நிரந்தரக் கட்டிடங்களும் 2 நிரந்தரம்ற்ற கட்டிடங்களும் 2 கிணறுகளும் உள்ள தெனனந் தோட்டம்

உரித்தாளியின் பெயர் பி பி கருணரத்தினவும், குடுமபத்தாரும், குருநதுவத்த மற்றுமகல்

விசாலம் ஏ 30 ரூ 3 ப 05 1

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1954 ம (நூ) (ஒகறரோபா) ஜப்பசி மாதம் 27 ந திகதி மாலை 2 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம (நூ) (ஒகறரோபா) ஜப்பசி மாதம் 13 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

ஏ செயின் வீ விஜயமான,

உதவி அரசாட்சி ஏசனடு

கொழும்புக் கச்சேரி,

1954 ம (நூ) (ஒகறற) ஆவணிமீ 28 ந உ.

Q 4446/J/LG 2691

1950 ம் ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம்  
7 ம பிரிவினையடியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

துணை 1.

காணியின் பெயர் கஹறகஹ்வத்த அல்லது கோகஹ்வத்தவும் தெலகஹ்வத்தவும்

விபரம் இரண்டு கிணறும் ஒருபோடப்பட்ட எட்டு வீடுகளும் உள்ள தெனனந் தோட்டம்

உரித்தாளியின் பெயர் கே. டி யூலியஸ் பெரேரா, கே. மனுவெல் பெரேரா இருவரும் அம்பகஹ்வத்த, மினுவாங்கொடவிலிருப்பவர்கள், டி. ஜே. ஹெற்றி ஆராய்ச்சி உத்தரவுபெற்ற உலாந்த, இரத்தினபுரி விசாலம் ஏ 1. ரூ 0 ப 31 8

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1954 ம (நூ) (ஒகறரோபா) ஜப்பசி மாதம் 28 ந திகதி பிற்பகல் 2 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம (நூ) (ஒகறரோபா) ஜப்பசி மாதம் 14 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

ஏ. செயின் வீ விஜயமான,

உதவி அரசாட்சி ஏசனடு.

கொழும்புக் கச்சேரி,

1954 ம (நூ) (ஒகறற) ஆவணிமீ 21 ந உ.

Q 2498/J/IF/840.

1950 ம் ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம்  
7 ம பிரிவினையடியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

பிரதமப்பட இல A 2,038 கிராமம்—பெரியமுல்லை

துணை 1.

காணியின் பெயர் நவறகஹ்வத்த, 5 ம இலக்க குறிச்சி, வரி மதிப்பு. இல. 12

விபரம்: ஒரு கிணறும், ஒரு நிரந்தரம்ற்ற குசினியும், ஒரு நிரந்தரம்ற்ற வீடும், 122 தெனனம்ரங்களும் உள்ள தெனனந் தோட்டம்.

உரித்தாளியின் பெயர் மனமனைதேலாகே உருபொனசேகா, ம உ மனுவெல பொனசேக்கா, ம. உ மெதயால் பொனசேக்கா, ம உ மதியால் பொனசேக்கா, ம மரியா யல்நிறு பொனசேக்கா இவர்கள் எல்லோரும் குறூன, நீர்கொழுமபில், வசிப்பவர்கள்.

விசாலம் ஏ 1 றா. 1 பெ 38 8

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1954 ம் ஆண்டு (ஒகற்றோபா) ஜப்பசி மாதம் 29 ந் திகதி மாலை 2 30 மணிக்கு கொழுமபுக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம் ஆண்டு (ஒகற்றோபா) ஜப்பசி மாதம் 15 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா 1953 ம் ஆண்டு (ஒகற்றோபா) ஜப்பசி மாதம் 23 ந் திகதி இந்நத துணைக் காணிகளைப்பற்றி அரசாங்கக் "கெசற" இலக்கம் 10,604 ல் பிரசுரிக்கப்பட்ட அறிக்கை இத்தால் ரததுசெய்யப்படடுள்ளது

ஏ. செயின் வீ. விஜயமான, உதவி அரசாட்சி ஏசண்டு

கொழுமபுக் கச்சேரி, 1954 ம் ஆண்டு (ஒகற்றோபா) ஆவணிமீ 28 ந் உ.

Q 4315/3/2529

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தல் சட்டம் 7 ம் பிரிவினையடியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தல் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல. A 3,503 கிராமம்—தெலங்கபாத

துள்து 1.

காணியின் பெயர். தெலங்கபாதை ரேட்டிலிருக்கும் வரி மதிப்பு இலக்கம் 40 ம, 42 ம கொண்ட கொங்குலவதத

விபரம் ஒரு நிரந்தர ஒடுபோடப்பட்ட கட்டடம், துத்தகத்தில் அமைக்கப்பட்ட கராச, துத்தநாகத்தினும் கல்லாலும் கட்டப்பட்ட கொட்டிலும், ஒரு கக்கூசும், 2 கேட்தூண்களும், கேட்தூண்கள உள்ள இரண்டு சுவருள்ள தெனனந்தோட்டம்

உரித்தாளியின் பெயர்: எச் எஸ் கோவிந்தன் செட்டி, இல 41, ஆதறுப்பு வீதி, கொழுமபு.

விசாலம் ஏ 2. றா. 2 ப 19 9.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1954 ம் ஆண்டு (நொவம்பர்) காத்திகை மாதம் 2 ந் திகதி காலை 9 30 மணிக்கு கொழுமபுக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம் ஆண்டு (ஒகற்றோபா) ஜப்பசி மாதம் 19 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டி மாதம் 4 ந் திகதி இந்நத துணைக் காணிகளைப்பற்றி அரசாங்கக் "கெசற" இலக்கம் 10,586 ல் பிரசுரிக்கப்பட்ட அறிக்கை இத்தால் ரததுசெய்யப்படடுள்ளது.

ஏ. செயின் வீ விஜயமான, மேல்மாகாண உதவி அரசாட்சி ஏசண்டு

கொழுமபுக் கச்சேரி, 1954 ம் ஆண்டு (ஒகற்றோபா) ஆவணிமீ 28 ந் உ.

ID 4473.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினையடியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவினப்படி, 1954 ம் ஆண்டு 39 ம் இலக்கக் காணிகொள்ளும் (திருத்தல்) சட்டத்தின் பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி. டிஸ்திரிக், ஹாரிஸ்பத்தவ பகுதி, மெத்த சிப்பத்தவ, நியன்கொட கிராமத்தில் ஏ. 0. றா 1 18 பேர்ச்சல் விசாலமுள்ள பிடடியேகெதரவத்த எனப்படும் நிலப்பகுதி, ஆரம்பப்பட இலக்கம் A 2,144 ல் னண்ட 1 என அளக்கப்படும் விவரிக்கப்பட்டு இருக்கின்றன. தற்பொழுது வெவ்வேறாக, அரம்பேகட செனட ரீஜர்ஜூறி ருக்கும் எம் பி டயஸ் உரிமை கேட்கிறார்.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1954 ம் ஆண்டு (ஒகற்றோபா) ஜப்பசி மாதம் 13 ந் திகதி முற்பகல் 10 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம் ஆண்டு (ஒகற்றோபா) ஜப்பசி மாதம் 6 ந் திகதி அல்லது அதற்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

ரேன ரை, டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

கண்டிக் கச்சேரி, 1954 ம் ஆண்டு (ஒகற்றோபா) ஆவணிமீ 27 ந் உ.

ID 4605

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினையடியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவினப்படி, 1954 ம் ஆண்டு 39 ம் இலக்கக் காணிகொள்ளும் (திருத்தல்) சட்டத்தின் பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி. டிஸ்திரிக், கண்டி பாத்தேரவேறெட்ட பகுதி, கனதரேகோரரலை தெற்கு கப்புலியடத் கிராமத்தில் 19\*8 போச்சல் விசாலமுள்ள டலுக்கொடுவேவதத எனப்படும் நிலப்பகுதி, ஆரம்பப்பட இலக்கம் A 2,142 ல் துண்ட 1 என அளக்கப்படும் விவரிக்கப் பட்டுமிருக்கின்றன. தற்பொழுது தலாத்தலும் கப்புலியடதயிலிருக்கும் ஹீஸ்பண்டா ஏக்கரையக் உரிமை கோருகிறார்.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1954 ம் ஆண்டு (ஒகற்றோபா) ஜப்பசி மாதம் 19 ந் திகதி முற்பகல் 10 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (ஒகற்றோபா) ஜப்பசி மாதம் 12 ந் திகதி அல்லது அதற்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

ரேன ரை, டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

கண்டிக் கச்சேரி, 1954 ம் ஆண்டு (ஒகற்றோபா) ஆவணிமீ 27 ந் உ.

ID. 4755.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினையடியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவினப்படி, 1954 ம் ஆண்டு 39 ம் இலக்கக் காணிகொள்ளும் (திருத்தல்) சட்டத்தின் பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி. டிஸ்திரிக், உடலாதத் பகுதி, கங்குறல் கோரூ, ஹல்கம் கிராமத்தில் 12 பேர்ச்சல் விசாலமுள்ள வெட்டகே பொத்த எனப்படும் நிலப்பகுதி, ஆரம்பப்பட இலக்கம் A. 2,138 ல் துண்ட 1 என அளக்கப்படும் விவரிக்கப்பட்டுமிருக்கின்றன. தற்பொழுது உண்டுக்கொடயிலிருக்கும் ஸ்ரீமதி கே. டபிளயு சோமாவதி உரிமைகோருகிறார்

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர் மூலமாக 1954 ம் ஆண்டு (ஒகற்றோபா) ஜப்பசி மாதம் 19 ந் திகதி முற்பகல் 10 30 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும், அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின தனமையையும், குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம் ஆண்டு (ஒகற்றோபா) ஜப்பசி மாதம் 12 ந் திகதி அல்லது அதற்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ரேன ரை, டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

கண்டிக் கச்சேரி, 1954 ம் ஆண்டு (ஒகற்றோபா) ஆவணிமீ 27 ந் உ.

இலக்கம் LB 2172—J/LG/11/53

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்கை (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தல் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணிகொள்கை (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தல் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் மாதத்தறைப் பிரிவுக் கூட்டு உதவி அரசாட்சி ஏசண்டு ஏ டி மஹிந்த சிலவா ஆகிய நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 1,560

துணை 1.

காணியின் பெயர் நார்பெருவத்த அல்லது பள்ளியவத்த  
விபரம் 50 வருஷஞ்சென்ற 2 தென்னமரங்களுள்ள தென்னந தோட்டம்.

உரித்தாளியின் பெயர் அப்துள்ளா லெவவை அஹுது இரஹீம், அமலர் மரிககாரா, நூர் முஹம்மது புஹூல்வெலை, கிரிந்த

விசாலம் ஏ 0 றா. 0 ப 08 7

மொத்தம் ஏ 0 றா. 0 ப. 08 7

மேற்கூறிய காணி மாதத்தறைப் பிரிவு கங்கப்பொத்தவையில் கல்கல் முள்ள என்ற கிராமத்தில் இருக்கின்றது

மேற்கூறிய காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமலமாக 1954 ம் ஆண்டு (ஒகறோபா) ஐப்பசி மாதம் 6 ந திகதி கால 10 மணிக்கு மாதத்தறைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நக்டு ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களை, நக்டு ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 28 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு மேலே கூறிய வாறு தாமே கையொப்பமிட்டு அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் செலுத்தப்பட்ட காரியக்காரரின் ஒப்பமிட்டு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஏ டி. எம். சிலவா,  
கூட்டு உதவி அரசாட்சி ஏசண்டு.

மாதத்தறைக் கச்சேரி,  
1954 ம் ஆண்டு (ஒகறோ) ஆவணிமீ 27 ந் உ.

இலக்கம் LB 2195—J/PW/339/53.

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்கை (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தல் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணிகொள்கை (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தல் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் மாதத்தறைப் பிரிவுக் கூட்டு அரசாட்சி ஏசண்டு ஏ டி. மஹிந்த சிலவா ஆகிய நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

F V P 6 ன் சமஸிமனட இல 5

துணை : 99.

காணியின் பெயர் மல்புதெனல்தெனிய

விபரம் பாம நிலம்.

உரித்தாளியின் பெயர் ஜே. ஏ. கமலாவதி, பிடபெத்தர்

விசாலம் ஏ 0 றா 0 ப 04

மொத்தம் : ஏ. 0 றா. 0 ப. 04

மேற்கூறிய காணி மாதத்தறைப் பிரிவு, மொரவகே கோரணியில் பிடபெத்தர் என்ற கிராமத்தில் இருக்கின்றது.

மேற்கூறிய காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமலமாக 1954 ம் ஆண்டு (ஒகறோபா) ஐப்பசி மாதம் 9 ந திகதி கால 10 மணிக்கு மாதத்தறைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நக்டு ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களை, நக்டு ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம் ஆண்டு (ஒகறோபா) ஐப்பசி மாதம் 1 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு மேலே கூறியவாறு தாமே

கையொப்பமிட்டு அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் செலுத்தப்பட்ட காரியக்காரரின் ஒப்பமிட்டு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

ஏ. ம. எம். சிலவா,  
இலத்திரிக் கூட்டு அரசாட்சி ஏசண்டு.

மாதத்தறைக் கச்சேரி,

1954 ம் ஆண்டு (ஒகறோ) ஆவணிமீ 27 ந் உ.

இல A 627.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தல் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தல் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் காங்கேசனதுறை சேமேந்த தொழிற்சாலையில் உப கைத்தொழில்கள் செய்ய —

பிரதமபட இலக்கம் A 1,745 கிராமம்—பீள

துணை 3.

காணியின் பெயர் நாவலோடை அல்லது நாவலடி 2 ம் வட்டாரம், இறைமதிப்பிலக்கம் 17/5 ன ஒரு பகுதி

விபரம் 50 வருஷ 113 பீள மரங்கள கொண்டதும், கிருகிதில் வேயந்த கொட்டிலும் கொண்ட பணை காணி.

உரிமைக்காரரின் பெயர் (1) நல்லத்தம்பி வேலுப்பிள்ளை, (2) ந வேலுப்பிள்ளை பெணையைமுதலு அல்லது தங்கமுத்து இருவரும் பீள, காங்கேசனதுறை. (3) அம்பலவாணா கந்தையா, போயிடடி, மாவிட்டபுரம், (4) சினனத்தம்பி அம்பலம்பிள்ளை, (5) கந்தப்பிள்ளை கனகசபை, (6) பெரியத்தம்பி பொன்னத்தரை, (7) சணமுகம் சிறறம் பலம், (8) சணமுகம் பெரியத்தம்பி, (9) சணமுகம் சினனத்தம்பி, (10) சணமுகம் பரமநாதா, (11) சினனத்தம்பி கதிரித்தம்பி, (12) காசிப்பிள்ளை நல்லத்தம்பி எல்லாரும் பீள, காங்கேசனதுறை, (13) பெரியத்தம்பி சினனம்மா, (14) பொன்னம்பலம் பெண் கதிராசிப்பிள்ளை, (15) பொன்னம்பலம், (16) பெரியத்தம்பி சினனத்தங்கம், (17) பெரியத்தம்பி சோமசுந்தரம், (18) பெரியத்தம்பி கந்தசாமி, (19) பெரியத்தம்பி துரை சிங்கம் எல்லாரும் மாவிட்டபுரம்

விசாலம். ஏ 1, றா 0, ப 01 0

துணை 7

காணியின் பெயர் இக்கினிடடி 2 ம் வட்டாரம் இறைமதிப்பு இலக்கம் 165/4, 165/11.

விபரம் 20 வருஷ 15 தென்கை, 50 வருஷ 2 பீள, 5 வருஷ 6 வேம்பு, 5 வருஷ 6 முருங்கை, 5 வருஷ 75 பூவரசு, 5 வருஷ 1 விளா, 5 வருஷ 1 மஞ்சள்கை, 10 வருஷ 1 மாதூன், 3 பட்ட தென்கை மரங்களும், பனையோலைக் குடிசை ஒன்றும், கிருகக் குடிசை ஒன்றும், கிருகக் கொட்டில ஒன்றும், கற்கட்டுக் கிணறு ஒன்றும் உள்ள புகையிலைத் தோட்டம்

உரிமைக்காரரின் பெயர் (1) செலத்தரை பெண் கற்பகரத்தினம், பீள, காங்கேசனதுறை, (2) மரியம்பிள்ளை நிக்கலா, (3) நீச்சலாஸ் பெண் நடசத்திரம் இருவரும் கச்சேரி-நல்லூர் ரோட, யாழ்ப்பாணம், (4) எஸ் முருகேசு, அகப்பிலாப்புலம், காங்கேசனதுறை, (5) எஸ் செலத்தரை, 202, சென் யோசேப தெரு, கிருணாபாலை

விசாலம். ஏ 2 றா 1 ப. 21 8

துணை : 8.

காணியின் பெயர் இக்கினிடடி, 2 ம் வட்டாரம் இறைமதிப்பு இலக்கம் 21, 25, 35.

விபரம். கலுள்ள கழிவு நிலமும், புகையிலை, தக்காளி, மின்காய முதலிய பயிரும், 3-20 வருஷ 16 தென்கை, 40 வருஷ 16 பீள 10 வருஷ 2 வேம்பு, 5 வருஷ 3 மாதூன், 10 வருஷ 1 எலுமிச்சை மரமும், பீள, ஓலைக் கொட்டில்கள் மூன்றும், கிருகக் கொட்டில் ஒன்றும், கற்கட்டுக் கிணறு ஒன்றும் உள்ள தோட்டம்

உரிமைக்காரரின் பெயர் (1) முருகேசு கனகசபை, (2) கனகசபை பெண் நாகம்மா, (3) அருளுசலம் பொன்னையா, (4) பொன்னையா பெண் தெய்வாணப்பிள்ளை, (5) கிரவாகு சுப்பிரமணியம், (6) சுப்பிரமணியம் பெண் கனகம்மா, (7) வல்லிப்புரம் பெண் அன்னப்பிள்ளை, (8) சினனத்தம்பி நாகலிங்கம், (9) நாகலிங்கம் பெண் நல்லம்மா, (10) ஏ. வல்லிப்புரம், (11) அம்பலவாணா கந்தையா, (12) வேலுப்பிள்ளை அம்பலம்பிள்ளை, (13) சினனத்தம்பி துரையப்பா, (14) தாமோதரம் பிள்ளை செல்லையா எல்லாரும் பீள, காங்கேசனதுறை.

விசாலம் ஏ. 2, றா. 3, ப 01.5.

துணை : 10

காணியின் பெயர் : இக்கினிடடி இறைமதிப்பு இலக்கம் இலலை

விபரம் ஒரு இரத்தக் கோயிலும், 2 ஓட்டுக் கட்டிடங்களும், ஒரு கற்கட்டுக் கிணறும் உள்ள தோட்டம்.

உரிமைகாரரின பெயர் (1) முருகேசு கனகசபை, (2) கனகசபை பெண் நாகமமா, (3) அருளுசலம் பொன்னையா, (4) பொன்னையா பெண் தெய்வானையினி, (5) ரீரவாகு சுப்பிரமணியம், (6) சுப்பிரமணியம் பெண் கனகமமா, (7) அம்மலபுரம் பெண் அன்னப்பிள்ளை, (8) ஏ வல்லிபுரம், (9) நல்லத்தம்பி வேலுப்பிள்ளை, (10) சின்னத்தம்பி நாகலிங்கம், (11) நாகலிங்கம் பெண் நல்லமமா, (12) அம்மலபுரம் கந்தையா, (13) வேலுப்பிள்ளை அம்மலபுரம், (14) சின்னத்தம்பி துரையப்பா, (15) தாமோதரம்மினா செல்வையா, (16) சண்முகம் பெரியத்தம்பி, (17) சண்முகம் சின்னத்தம்பி, (18) சண்முகம் சிறும பல்லம், (19) சண்முகம் பரமநாதா, எல்லாரும் பிள்ளை, காங்கேசனதுறை

விசாலம் ஏ 0, றா 0, ப 32 7

#### துண்டு 22

காணியின பெயர் பன்னையான்காடு, 2 ம வட்டாரம் இறைமதிப் பிலக்கம் 61

விபரம் 10 வருஷ 5 முருங்கை, 20 வருஷ 5 பூவரசு, 3-5 வருஷ 5 வடலி, அரைவாசி சீமேந்தது போடப்பட்ட பன்னையான்காடு குடிசைகள் இரண்டு, கிடுக்கு கொட்டில் ஒன்றும் உள்ள கல்லுள்ள கழிவுநீலம்

உரிமைகாரரின பெயர் (1) வைத்திலிங்கம் தம்பையா, (2) தம்பையா பெண் தெய்வானையினி இருவரும் கட்டுவன, தெல்லிப்பள்ளி, (3) அம்மலபுரம் கந்தையா, போயிடடி, மாவட்டபுரம்

விசாலம் ஏ 0, றா 1, ப 03 1

#### துண்டு 26.

காணியின பெயர் அகப்பிலாப்புலம், 2 ம வட்டாரம் இறைமதிப் பிலக்கம் 32

விபரம் புகையிலை, மிளகாயப்பயிருளள தோட்டமும், 15-30 வருஷ 24 தென்னி, 6-8 வருஷ 3 பலா, 3-10 வருஷ 8 வேம்பு, 10 வருஷ 10 மஞ்சள்தூ, 15-30 வருஷ 2 பனை மரங்களும், ஓட்டால் வேயப்பட்ட வீடு ஒன்றும், ஒரு கிடுக்கு குடிசையும், தண்ணீர் தொட்டியுள்ளதும், கல்லாற கட்டப்பட்ட கிணறும் உள்ள கல்லுள்ள கழிவுநீலம்

உரிமைகாரரின பெயர் (1) நல்லத்தம்பி வேலுப்பிள்ளை, (2) வேலுப்பிள்ளை பெண் தையலமுத்து இருவரும் பிள்ளை, காங்கேசனதுறை, (3) சிவகுரு வைத்திலிங்கம், புகையிரதப்பகுதி தலைமைக் காட, காலி, (4) டபிளியு ஏ. செல்வமணல, 23, 40 வது ஒழுங்கை, வெள்ளைவத்தை, (5) கந்தையா மனோமணி, (6) கந்தையா பரமேஸ்வரி, (7) கந்தையா நேசமணி, (8) கந்தையா ஜெயமாதா எல்லாரும் பிள்ளை, காங்கேசனதுறை.

விசாலம் ஏ 2, றா 2, ப 22 1.

#### துண்டு 29.

காணியின பெயர் அகப்பிலாப்புலம், 2 ம வட்டாரம் இறைமதிப் பிலக்கம் 36/13

விபரம் ஒரு கிடுக்கு கொட்டிலும், கற்கட்டு கிணறு ஒன்றும் உள்ள புகையிலைத் தோட்டம்

உரிமைகாரரின பெயர் (1) சின்னத்தம்பி செல்வத்தூரை, (2) செல்வத்தூரை பெண் பாறுபதியம்மா, (3) மூத்தத்தம்பி சின்னத்தம்பி எல்லாரும் போயிடடி, காங்கேசனதுறை, (4) முருகா இராப்பிள்ளை, தெல்லிப்பள்ளி கிடுக்கு

விசாலம் ஏ 1, றா 0, ப 30 9

#### துண்டு 30

காணியின பெயர் அகப்பிலாப்புலம், 2 ம வட்டாரம் இறைமதிப் பிலக்கம் 36/7

விபரம் 3-25 வருஷ 8 தென்னி, 10 வருஷ 3 கமுக்கு, 5-15 வருஷ 3 மா, 10 வருஷ 1 பலா, 300 வாழை, 3 வருஷ 250 வெற்றிலைக் கொழுந்த, கிடுகால் வேயந்த தேநீர்க்கடை ஒன்று, இயந்திரத்தோடு கூடிய கற்கட்டு கிணறு என்பவை கொண்ட தோட்டம்

உரிமைகாரரின பெயர் (1) சரவணமுத்து மூத்தத்தம்பி, போயிடடி, மாவட்டபுரம், (2) கதிப்பிள்ளை கைம்பெண் பத்தினிப்பிள்ளை, (3) சரவண முத்து இராசசிங்கம், (4) கதிர்வேலு பெண் வளப்பிள்ளை, (5) சரவண முத்து கதிர்வேலு, (6) கந்தப்பிள்ளை கைம்பெண் செல்லம்மா, (7) கந்தப்பிள்ளை சுவாமிநாதா, (8) கந்தப்பிள்ளை சின்னத்தம்பி, (9) கந்தப்பிள்ளை நன்னித்தம்பி, (10) கந்தப்பிள்ளை தங்கரத்தினம், (11) கே பூலோக சிங்கத்தின உரிமைகாரரா எல்லாரும் மயிலிடடி வடக்கு, காங்கேசனதுறை

விசாலம் ஏ 2, றா 0, ப 21 2

#### துண்டு 34.

காணியின பெயர் அகப்பிலாப்புலம், 2 ம வட்டாரம் இறைமதிப் பிலக்கம் 48

விபரம் புகையிலை, வெங்காயம், மிளகாய முகலிய பயில்களும், 40 வருஷ 4 பனை, 20 வருஷ 9 தென்னி, 8 வருஷ 1 மானி, 3 வருஷ 1 வாழை, 6 வருஷ 1 மாமரம், ஒரு கற்கட்டு கிணறு என்பவையும் உள்ள தோட்டம்

உரிமைகாரரின பெயர் (1) வேலுப்பிள்ளை கதிர்சே, (2) அம்மல வானார் பொன்னுத்தூரை, (3) பொன்னுத்தூரை பெண் செல்வமுத்து எல்லாரும் பிள்ளை, காங்கேசனதுறை, (4) சின்னத்தம்பி நாகலிங்கம்,

குலம்கன, தெல்லிப்பள்ளி, (5) நாகலிங்கம் பெண் நல்லம்மா, குலம்கன, தெல்லிப்பள்ளி, (6) சண்முகம் சிறுமபல்லம், வீமனகாமம், (7) குருசேசு காதிகேசு, (8) முருகேசு மூத்தத்தம்பி இருவரும் கிடுக்கிடடி, காங்கேசனதுறை, (9) அம்மலபுரம் காசிப்பிள்ளை, பிள்ளை, காங்கேசனதுறை, (10) சின்னையா பெண் கண்ணை, (11) சண்முகம் சின்னையா, (12) நாராயணப்பிள்ளை பெண் கண்ணை, (13) வயிரமுத்து நாராயணப்பிள்ளை எல்லாரும் மாவட்டபுரம் வடக்கு, தெல்லிப்பள்ளி, (14) சின்னத்தம்பி செல்வையா, இறைமதிப்பிலக்கம், ஓமந்தை

விசாலம் ஏ 0, றா 1, ப 18 0

#### துண்டு 38

காணியின பெயர் —  
விபரம் ஒழுங்கை

உரிமைகாரரின பெயர் (1) காசியா இளையத்தம்பி, (2) சண்முகம் பெரியத்தம்பி, (3) மூத்தா சிவசம்பு, (4) சிவசம்பு பெண் கந்தம்மா, (5) துரையப்பா கைம்பெண் அன்னப்பிள்ளை, (6) நாகலிங்கம் கைம்பெண் தெய்வானையினி, (7) சிவகுரு வைத்திலிங்கம், (8) சண்முகம் சிறுமபல்லம், (9) சண்முகம் சின்னத்தம்பி, (10) சண்முகம் பரமநாதா, (11) எல கந்தையா கைம்பெண் செல்லம், (12) இளையத்தம்பி பெண் செல்லம்மா, (13) பெரியத்தம்பி பெண் அன்னப்பிள்ளை, (14) அம்மல வானார் தம்பிப்பிள்ளை எல்லாரும் பிள்ளை, காங்கேசனதுறை.

விசாலம் ஏ 0, றா 0, ப 07 1.

#### துண்டு 39.

காணியின பெயர் அகப்பிலாப்புலம், 2 ம வட்டாரம் இறைமதிப் பிலக்கம் 60

விபரம் 15 வருஷ 9 தென்னி, 10 வருஷ 4 மா, 10 வருஷ 1 பலா, 40 வருஷ 1 பனை, 10 வருஷ 1 வேம்பு, 5 வருஷ 1 மானி, 5 வருஷ 3 முருங்கை, 10 வருஷ 2 மஞ்சள்தூரை மரங்களுள்ள தோட்டம்

உரிமைகாரரின பெயர் (1) சிவகுரு வைத்திலிங்கம், புகையிரதப்பகுதி தலைமைக் காட, காலி, (2) துரையப்பா கைம்பெண் அன்னப்பிள்ளை, (3) சின்னத்தம்பி கந்தையா, (4) கந்தையா பெண் நாகமமா, எல்லாரும் பிள்ளை, காங்கேசனதுறை, (5) இளையத்தம்பி முருகேசு, பொலிவ பெண்சாரா, கொழும்பு, (6) இளையத்தம்பி செல்வையா, திருமவண்டிப் பரிதேசு, நகரப்பை, கொழும்பு, (7) இளையத்தம்பி மூத்தையார், பொலிவ கொணரப்பிள்ளை, புத்தளம், (8) தம்பிராசா பெண் தங்கமமா, மங்கொலிவ காங்கேசனதுறை, (9) வேலுப்பிள்ளை சிவைய்யா, பிள்ளை, காங்கேசனதுறை

விசாலம் ஏ 0, றா 1, ப 04 0.

#### துண்டு 40

காணியின பெயர் கொக்கான, 2 ம வட்டாரம், இறைமதிப் பிலக்கம் 62, 64, 72, 72/3, 72/5

விபரம் 40 வருஷ 7 பனை, 5-20 வருஷ 14 தென்னி, 3-20 வருஷ 20 மா, 5 வருஷ 2 தோடை, 3-5 வருஷ 10 மானி, 5-10 வருஷ 6 வேம்பு, 5 வருஷ 2 பலா, 5 வருஷ 1 எலமிச்சை, 5 வருஷ 7 முருங்கை, 10 வருஷ 2 மஞ்சள்தூரை, 10 வருஷ 1 நாரகதை மரங்களும், தரைக்குச் சீமேந்தது போடப்பட்டவையும் பன்னையான்காடு வேயப்பட்டவையுமான 7 குடிசைகளும், 2 கிடுக்கு குடிசைகளும், 3 கிடுக்கு கொட்டில்களும், ஒரு கற்கட்டு கிணறும் உள்ள தோட்டம்

உரிமைகாரரின பெயர் (1) கணபதிப்பிள்ளை காசிப்பிள்ளை, (2) காசிப்பிள்ளை பெண் பொன்னம்மா, (3) மூத்தா சிவசம்பு, (4) சிவசம்பு பெண் கந்தம்மா, (5) கிடுக்கணர் ஆறுமுகம், (6) ஆறுமுகம் பெண் பொன்னம்மா, (7) கந்தையா இராசையா, (8) இராசையா பெண் சின்னம்மா, (9) முருகா மூத்தத்தம்பி, (10) மூத்தத்தம்பி பெண் உருக்குமணி, (11) தாமோதரம்மினா பெண் ஜெயலட்சுமி, (12) வேலுப்பிள்ளை பெண் சிதம்பரம், (13) முருகா வயிரமுத்து, (14) குமரப்பா தாமோதரம்மினா, (15) கைலாசிப்பிள்ளை சீவரத்தினம் எல்லாரும் பிள்ளை, காங்கேசனதுறை

விசாலம் ஏ 0, றா 3, ம 24 6

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அடிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் 1954 ம் ஆண்டு (அக்டோபர்) ஜப்பசி மாதம் 30 ந்திகதி காலி 10 மணிக் கு யாழ்ப்பாணம் கச்சேரியில் என்முனைபாக வெளிப்படுத்தப்பட்டபடியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாட்டுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (அக்டோபர்) ஜப்பசி மாதம் 16 ந்திகதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிக்களாக என்சுக்கு அறிவிக்கப்பட்டபடியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

மேற்குறித்த காணிகளுக்குள்ள சம்பந்தமாக 1952 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 29 ந்திகதி வெளியான 10,440 ம் இலக்க அரணாக "கெசு" நில பிரசாரப்படுத்தப்பட்ட 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவினப்படியான அறிவித்தால் இத்தால் ரத்தாகிறது

ஆ. சி. நவரத்தினராசா,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஈசனாடு.

யாழ்ப்பாணம் கச்சேரி,

1954 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 28 ந்திகதி.

இல LA 448.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம்  
7 ம பிரிவினையுடைய அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன் .

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் காரணத்தில் உள்ள வலந்தலையும் களப்பியையும் இணக்கும் தெரு அமைக்க —

பிரதமபட இலக்கம் A 1,652 கிராமம்—காரைதீவு கிழக்கு

துண்டு . 3

காணியின் பெயர் . கோமயப்புலம்

விபரம் : நெல்வயல்

உரிமைகாரரின் பெயர் (1) விசுவநாதா கந்தையா அல்லது கனக சபை, டி.நாசா ஆஸ்பத்திரி, சுக்கபட்டின, கேடா, (2) விசுவநாதா அருணா சலம், (3) வீரகத்தியபிள்ளை சுப்பிரமணியம், மேற்பாத்தா வி கனகசபை, டி.நாசா ஆஸ்பத்திரி, சுக்கபட்டின, கேடா, (4) கணபதிபிள்ளை கந்தப்பு, காரைதீவு கிழக்கு.

விசாலம் : ஏ 0, றா. 0, ப. 12 1.

துண்டு . 5.

காணியின் பெயர் : கொமயப்புலம்.

விபரம் . நெல்வயல்.

உரிமைகாரரின் பெயர் . (1) கந்தையா தில்லையம்பலம், பி டி.பி.டி.டி. தபால் பெட்டி இல. 3009, சிங்கப்படி, (2) கந்தையா ரஸவரி, (3) கந்தையா லட்சுமணன், இருவரும் காரைநகர் வடக்கு, காரைநகர், (4) கந்தையா நல்லமமா, மேற்பாத்தா டாக்டர் ஆர் முருகேசு, வைத்திய அதிகாரி, அரசினர் ஆஸ்பத்திரி, சிறுமபாள, (5) வி. சோமசுந்தரம் பெண் பரமேஸ்வரி, புகையிரத நிலையம், கொள்ளுப்பிட்டியார்.

விசாலம் . ஏ 0, றா. 0, ப. 10-5.

துண்டு . 6.

காணியின் பெயர் . கொமயப்புலம்.

விபரம் . நெல்வயல்.

உரிமைகாரரின் பெயர் : (1) ஈ. கந்தையா கைம்பெண் சுந்தரம், (2) ஈ. கந்தையா மகன் நாகமமா இருவரும் காரைநகர் கிழக்கு, காரைநகர்.

விசாலம் : ஏ 0, றா. 0, ப. 06-5.

துண்டு . 7.

காணியின் பெயர் . கோமயப்புலம்.

விபரம் . நெல்வயல்.

உரிமைகாரரின் பெயர் : (1) பரமு வேலாசி, காரைநகர் கிழக்கு, (2) குமாரசுவலு கைம்பெண் சிவகாமன், காரைநகர் கிழக்கு, (3) மார்க்கண்டி பெண் சிவகாமன், காரைநகர் மேற்கு, (4) ஆறுமுகம் பெண் பாறுப்பிள்ளை, காரைநகர் வடக்கு, (5) வேலுப்பிள்ளை பெண் இலட்சுமி, காரைநகர் மேற்கு, (6) வேலுப்பிள்ளை பெண் சிதம்பரம், காரைநகர் கிழக்கு, (7) மார்க்கண்டி, (3) என கணவன் காரைநகர் மேற்கு, (8) ஆறுமுகம், (4) என கணவன், காரைநகர் வடக்கு, (9) வேலுப்பிள்ளை, (5) என கணவன், காரைநகர் மேற்கு, (10) வேலுப்பிள்ளை, (6) என கணவன், காரைநகர் கிழக்கு, (11) கே இராசையா, காரைநகர் கிழக்கு, (12) கந்தையா, காரைநகர் கிழக்கு

விசாலம் : ஏ 0, றா. 0, ப 06 7.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராழலமாக 1954 ம இல (அக்டோபர்) ஐப்பசி மாதம் 13 ந தேதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடன்தகவலின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 30 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவினையுடைய 1952 ம ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 1 ந திகதி வெளியான 10,348 ம இலக்க அரசாங்க "கேசற்" நிலவெளியான அறிவித்தலில் மேற்குறித்த துண்டு சம்பந்தமானவை இத்தால் ரத்தாக்கின்றன.

ஆ. சி. நவரத்தினராசா,  
டி.ஸ்திபி.க உதவி அரசாட்சி ஏசனரு.

யாழ்ப்பாணம் கச்சேரி,

1954 ம இல (ஆகஸ்ட்) ஆவணிமீ 28 ந உ.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம்  
7 ம பிரிவினையுடைய அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

P P A. 294 —கெண்டலகம்

துண்டு 1

காணியின் பெயர் ஹக்கெடிகாரவத்த அசெஸமென்ற இல 12, உவட வீதியின் பகுதி

விபரம் தோட்டம், 10 வருஷம், மேசன் வாயக்காலின் பகுதியும், 4 மேசன் படலைத் தூண்களும் கொண்டது உரித்தாளியின் பெயர் டகர் சிவசாமி, கந்தையா, வதுளை விசாலம் ஏ 0 றா 0 ப 6 6.

துண்டு . 2

காணியின் பெயர் . வனேவத்த அசெஸமென்ற இல 1, அவெனபூ, வீதியின் பகுதி.

விபரம் தோட்டம், 14-15 வயதுள்ள 13 தென்னீன்கள், 6 வயதுள்ள 4 பலா மரங்கள், 5 வயதுள்ள 6 கழுக்குகள், 1 வயதுள்ள 2 பப்பாசிகள், 8 வயதுள்ள 1 சப்பு, 10 வயதுள்ள 1 கெக்கு, 8 வயதுள்ள 2 தோடைகள், 1 நாரம், 1 கித்து, 3 வயதுள்ள 1 எழும்பிச்செடியும், 4 பட்டகம் தூண்களும் அடங்கும்.

உரித்தாளியின் பெயர் . புஞ்சிபண்டா மலால் பண்டாரையக்கார, வதுளை

விசாலம் ஏ 0 றா. 0 ப 10 4

துண்டு . 3.

காணியின் பெயர் . சிங்ககிரி அசெஸமென்ற இல 2 என பகுதி, அவெனபூ, வீதி

விபரம் தோட்டம், 15 வயதுள்ள 2 கழுக்கு, 10 வயதுள்ள 1 ரோமரம் 15 வயதுள்ள 1 மாமரம், 2 வயதுள்ள 1 கெக்கு, 5 வயதுள்ள 1 பூவரசு, 2 மேசன் அளனாக்களின் பகுதியும், 2 தூண்களும் உரித்தாளியின் பெயர் சிரிசேன குணவர்தன், பீரில், வதுளை விசாலம் ஏ 0 றா. 0 ப 02 8

துண்டு . 4.

காணியின் பெயர் . ஆரிய மகால் அசெஸமென்ற இலக்கம் 4 ல் பகுதி, அவெனபூ, வீதி

விபரம் . 5 வருடமுள்ள 2 தோடைமரங்கள், 20 வருடமுள்ள 3 பலா மரங்கள், 3 வருடமுள்ள ஒரு ஓடிமரங்களைக்கொண்ட ஒரு தோட்டம். உரித்தாளியின் பெயர் . பிறுனசில செபஸியன், வதுளை விசாலம் ஏ 0 றா. 0 ப 04 3.

துண்டு . 5.

காணியின் பெயர் . லினடீல்ட, அசெஸமென்ற இல ஐந்திலும் எழிலும் ஒரு பகுதி, எலரன் வீதி.

விபரம் . 25 வருடமுள்ள ஒரு பலாமரமும், 8 வருடமுள்ள ஒரு பிலிங்கரமும், 5 வருடமுள்ள 2 முருங்கைமரங்களும், 2 மேசனரி கற் தூண்களும், சீமெந்திலை கட்டப்பட்ட ஒரு வீட்டு வாயக்கால் கொண்ட ஒரு தோட்டம்

உருத்தாளியின் பெயர் மில்கிலி ஸ்டீபன் பெரோர்,

விசாலம் ஏ 0 றா 0. ப 06 1

துண்டு 6.

காணியின் பெயர் பால்பெலவத்தை அசெஸமென்ற இலக்கம் 9 ல ஒரு பகுதி, எலரென் வீதி.

விபரம் . 40 வருடமுள்ள 1 பலாமரமும், 5 வருடமுள்ள 1 முருங்கை மரமும், 1-5 வருடமுள்ள 3 வாழைமரமும், பத்தைகளும், ரட்கொறக் கற்மரமும், சீமெந்திலை கட்டப்பட்ட ஒரு வாயக்காலின் ஒரு பகுதியும் கொண்ட ஒரு தோட்டம்.

உரித்தாளியின் பெயர் . கத்திரகாம தேவாலயம், வதுளை, பஞ்சாயக கார், ஈ பீ கால்கொடை, வதுளை.

விசாலம் . ஏ 0 றா 0 ப 7 3

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராழலமாக 1954 ம இல (செப்டம்பர்) ஐப்பசி மாதம் 21 ந திகதி கீழ்க்காணும் நேரத்திற்கு வதுளை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்தகவலின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம இல (செப்டம்பர்) ஐப்பசி மாதம் 14 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

துண்டுகள் . 1-3, காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரை

துண்டுகள் . 4-6, பிற்பகல் 2 30 மணி தொடக்கம் 4.30 மணிவரையும்.

ஏ. ஐ. முககதீன்,  
மாகாண அரசாட்சி ஏசனரு.

வதுளைக் கச்சேரி,

1954 ம இல (செப்டம்பர்) ஆவணிமீ 16 ந உ.

## காணி மீட்டற் சட்டம்

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்—1954 ம ஆண்டின் 39 ம இலக்க மாற்றியமைக்கப்பட்ட காணி எடுத்தற் சட்டம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இந்த அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, திரு புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவினையின் கீழ் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க மாற்றியமைக்கப்பட்ட காணி எடுத்தற் சட்டத்தின் கீழ் (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசீலனை தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்று அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1954 ம (ஆ) (ஒகஸ்தர்) ஆவணிமீ 11 ந் உ.

ஆரம்பப்பட இலக்கம் தீர்மானமான 296 ம கிராமம்—கெற்றமனை இலக்கப்படத்தின் புதிதான 8 ம இலக்கம்

துண்டு : 777.

காணியின் பெயர் . துகறெலகொலகவிறப்பா.

விபரம் : கறுவா மரம் 6 வயது, 2 தென்னை 2 வயது.

உரித்தாளியின் பெயர் திருமதி. டி. சி. கே. நாணயக்கார, நகுல கழுவா, தங்காலிலிருப்பவரும், திருமதி ருபவதி சமரசேகரா பத்தலுவா, காலி.

விசாலம் எ. 1. ரூ. 1 ப 20.

துண்டு 778

காணியின் பெயர் —

விபரம் நலிங் அகலமுள்ள ஓற்றையடிப்பாதை.

உரித்தாளியின் பெயர் . திருமதி டி. சி. கே. நாணயக்கார, நகுல கழுவா, தங்காலி என்பவரும், திருமதி ருபவதி சமரசேகரா, பத்தலுவா, காலி

விசாலம் : எ. 0. ரூ. 0 ப. 7.

மொத்தம் : எ. 1. ரூ. 1 ப 27.

Q 4657/LBO/APL 4448 B.

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுக்கும் திருத்த சட்டத்தின் பிரகடனம் 1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இந்த அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால், காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவினையின் கீழ் (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசீலனை தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்று அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம (ஆ) (ஒகஸ்தர்) ஆவணிமீ 5 ந் உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 3,464 கிராமம்—கிண்டிவல

துண்டு : 5.

காணியின் பெயர் மடுகஹலந்த முனடி கிண்டிவலபெயும் என்று அழைக்கப்பட்டது.

விபரம் : உபயோகமுற்ற காணி.

உரித்தாளியின் பெயர் : எ. லினிஸ் : சிலவா ஹலுகம், மிரிகம்.

விசாலம் : எ. 0 ரூ. 0. ப. 4.

துண்டு : 6.

காணியின் பெயர் கிண்டிவல பெயும்.

விபரம் : தென்னந்தோட்டம்.

உரித்தாளியின் பெயர் : எ. லினிஸ் சிலவா, ஹலுகம், மிரிகம்.

விசாலம் : எ. 0 ரூ. 0. ப. 37

மொத்தம் : எ. 0. ரூ. 1. ப. 01.

LA 3467/J 54/L 159

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இந்த அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவினையின் கீழ் (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசீலனை தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்று அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம (ஆ) (மே) வைகாசிமீ 7 ந் உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A. 1,320. கிராமம்—மொஹொட்டிமுள்ள

துண்டு 1.

காணியின் பெயர் . தல்கஹவத்தவும் கோனகஹவத்தவும்.

விபரம் 30 வயதுக்கு மேற்பட்ட தென்னந்தோட்டம் (20 வயதுள்ள தென்னங்கன்றுகளும் உள்).

உரித்தாளியின் பெயர் ஜே. ஈ. பொன்னு, "பிறையன்" லூயி பிளேஸ், நீர்கொழும்பு.

விசாலம் எ. 4 ரூ. 0 ப. 11.

துண்டு : 2.

காணியின் பெயர் . கோனகஹவத்த

விபரம் : 30 வயதுக்கு மேற்பட்ட தென்னந்தோட்டம் (20 வயதுள்ள தென்னங்கன்றுகளும் உள்).

உரித்தாளியின் பெயர் ஜே. ஈ. பெர்னாந்தி பிளேஸ், "பிறையன்", லூயி பிளேஸ், நீர்கொழும்பு.

விசாலம் : எ. 0. ரூ. 0. ப. 33.

மொத்தம் : எ. 4 'ப. 1. ப. 04.

இலக்கம் LBO/APL 1937.

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இந்த அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவினையின் கீழ் (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசீலனை தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்று அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1954 ம (ஆ) (ஜூலை) ஆடிமீ 5 ந் உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A. 789 கிராமம்—நளதிலை

துண்டு : 1.

காணியின் பெயர் . தித்தெனிவெலஹேனவத்த

விபரம் . 20-30 வருஷ நப்பா மரங்களையும், பலா தென்னையுமுடைய தோட்டம்.

உரித்தாளியின் பெயர் : பீ அபபுஹாமி, முறுத்தாவல், மாவனெல்ல. விசாலம் : எ. 0. ரூ. 0. ப. 02.

துண்டு : 2.

காணியின் பெயர் . 20-30 வருஷ நப்பா மரங்களையும், பலா, தென்னையுமுடைய தோட்டம்

உரித்தாளியின் பெயர் : பீ அபபுஹாமி, முறுத்தாவல், மாவனெல்ல. விசாலம் : எ. 0. ரூ. 1. ப. 26.



ஆண்டு : 3.

காணியின பெயர் தித்தெனிவெலதேனவத்த  
விபரம் 20-30 வருஷ நபர் மரங்களையும், பலா, தென்னையையும்  
முடைய தோட்டம்  
உரித்தாளியின பெயர் பி. அபுஹாமி, முறுத்தாவல, மாவெல்ல  
விசாலம் ஏ 0 றா 2 ப 03

ஆண்டு : 4.

காணியின பெயர் தித்தெனிவெலதேனவத்த  
விபரம் 20-30 வருஷ நபர் மரங்களையும், பலா, தென்னையையும்  
முடைய தோட்டம்  
உரித்தாளியின பெயர் பி. அபுஹாமி, முறுத்தாவல, மாவெல்ல  
விசாலம் ஏ 0 றா 0. ப 8  
மொத்தம் ஏ. 0 றா. 3. ப 39.

Q 4788/LRO/APL 2682

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்  
7 ம் பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின்  
பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை  
1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி  
பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அநதக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டு  
கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட  
இன்னொருவா மூலமாக 1954 ம் (ஆ) (ஒகரோபா) ஐப்பசி  
மாதம் 28 ந் திகதி காலை 9 30 மணிக்கு எனமுன் வந்து  
தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம்  
நஷ்ட ஈட்டு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும்,  
அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1954 ம்  
(ஆ) (ஒகரோபா) ஐப்பசி மாதம் 14 ந் திகதியன்று அல்லது  
அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டு  
மென்றும்,

மேல் மாகாணத்த உதவி அரசாட்சி எஜனா (கொழும்பு டிஸ்திரிக்)  
ஏ. செயின் லீ விஜயமான ஆசிரிய நான மேற்சொல்லிய 1950 ம்  
ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால்  
அறிவித்தல் கொடுக்கிறேன்.

ஏ செயின் லீ விஜயமான,  
உதவி அரசாட்சி அதிகர்.

கொழும்பு கச்சேரி,  
1954 ம் (ஆ) (ஒகரோ) ஆவணிமீ 28 ந் உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A. 3,681. கிராமம்—கந்தவல

ஆண்டு : 1.

காணியின பெயர் மில்லகஹவத்த அல்லது மில்லகஹவத்த குமபுற  
விபரம். நெல் வயலும் செங்கல் செய்யும் போறணையும் உள்ள  
25 வருஷஞ்சென்ற தென்னந தோட்டம்

உரித்தாளியின பெயர் உடுவத்தகே வில்லியம் அபுஹாமி, கந்தவல,  
நீர்கொழும்பு

விசாலம் ஏ. 0 றா. 1 ப 14

ஆண்டு : 2.

காணியின பெயர் : மில்லகஹவத்த  
விபரம் : ஒரு நிரந்தரமற்ற கட்டிடம் 25 வருஷஞ்சென்ற ஒரு பலா  
மரமும் தென்னையுமுள்ள தென்னந தோட்டம்

உரித்தாளியின பெயர் உடுவத்தகே வில்லியம் அபுஹாமி, கந்தவல,  
நீர்கொழும்பு

விசாலம் ஏ. 0. றா. 0 ப. 25

ஆண்டு : 3.

காணியின பெயர் : மில்லகஹவத்த.  
விபரம் : 25 வருஷஞ்சென்ற 1 தென்னையுள்ள தென்னந தோட்டம்.

உரித்தாளியின பெயர் உடுவத்தகே வில்லியம் அபுஹாமி, கந்தவல  
நீர்கொழும்பு

விசாலம் ஏ. 0. றா. 0. ப 5.

ஆண்டு : 4

காணியின பெயர் மில்லகஹவத்த  
விபரம் ஒரு மண்ணில் கட்டப்பட்டுள்ள கிணறும் 2 நிரந்தரமற்ற  
கட்டிடங்களும், 25 வருஷஞ்சென்ற கழுகளும் மாலி, பெலிவ, தென்னையு  
முள்ள தென்னந தோட்டம்

உரித்தாளியின பெயர் உடுவத்தகே வில்லியம் அபுஹாமி, கந்தவல  
நீர்கொழும்பு

விசாலம் ஏ 0 றா 0 ப 31

மொத்தம் ஏ 0 றா 2 ப 35

இல LH 1106.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்  
7 ம் பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின்  
பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை  
1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி  
பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அநதக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக்  
கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட  
இன்னொருவா மூலமாக களுத்தறைக் கச்சேரியில் 1954 ம்  
ஆண்டு (ஒகரோபா) ஐப்பசி மாதம் 11 ந் திகதி காலை  
9 30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட  
ஈட்டு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும்,  
அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம்  
ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாசி மாதம் 30 ந் திகதியன்று  
அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும்  
வேண்டுமென்றும்,

களுத்தறை டிஸ்திரிக் உதவி எஜனா டொன ரெயினல்ட் லயனெல்  
பாலசூரிய ஆசிரிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச்  
சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

காணியில் உரித்துமூலம் ஒவ்வொருவரும் தமது கோரிக்கைகளை  
எழுத்துமூலம் 1954 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாசி மாதம் 30 ந்  
திகதிக்குமுன் அனுப்பத் தவறினால், அவர்களுடைய விண்ணப்பங்கள்  
எடுக்கப்படமாட்டா.

ஆ எல். பாலசூரிய,  
டிஸ்திரிக் உதவி அதிகர்

களுத்தறைக் கச்சேரி,

1954 ம் (ஆ) (ஆகஸ்ட்) ஆவணிமீ 23 ந் உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் : A. 3,625 கிராமம்—டொடங்கொட மேற்கு

ஆண்டு : 2.

காணியின பெயர் : சற்குவேவெல்  
காணியின விபரம் : 3-26 வயதுள்ள தென்னை மரங்களும், வெற்றிலை  
யும், காய்கறி மரங்களும், நெல்வயலும் கொண்ட ஒரு தோட்டம்.

உரிமைகேட்பவா பெயர் கே டி ஜேம்ஸ் அபுஹாமி, டொடங்கொட.  
விசாலம் ஏ 1, றா 0, ப 15

ஆண்டு : 3.

காணியின பெயர் சற்குவேவெல்.

காணியின விபரம் 40 வயதுள்ள ஒரு தென்னை மரமும், 3-26  
வயதுள்ள தென்னை மரங்களும், 25 வயதுள்ள ஒரு மா மரமும்,  
வெற்றிலையும் கொண்ட ஒரு தோட்டம்

உரிமைகேட்பவா பெயர் கே டி ஜேம்ஸ் அபுஹாமி, டொடங்கொட.  
விசாலம் : ஏ 0, றா. 0, ப 16

மொத்தம் ஏ. 1, றா. 0, ப. 31

இலக்கம் LB 2223—LRO/APL 916-J 54 L 211

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க, காணி கொள்ளும் (திருத்தம்)  
சட்டத்தின் பிரகாரம் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும்  
சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின்  
பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை  
1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணிகொள்ளும் (திருத்தம்)  
சட்டத்தின் பிரகாரம் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி  
கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவரால் மூலமாக 1954 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஜப்பசி மாதம் 6 ந்த திகதி மாலை 3 30 மணிக்கு வெலிகம் தாலுக்கையில் என்முனவந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1950 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 28 ந்த திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு மேலே கூறியவாறு தாமே கையொப்பமிட்டு அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் செலுத்தப்பட்ட காரியகாரரின ஒப்பமிட்டு அறிவிக்கவும் வேண்டுமென்றும், மாதத்தை டிஸ்திரிக் கூட்டு உதவி எஜென்ற எ டி மஹிந்த சிலவா ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினப்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

எ டி எம். சிலவா,  
டிஸ்திரிக் கூட்டு உதவி அறிவிப்பு

மாதத்தை கச்சேரி,  
1954 ம் ஆண்டு (ஒக்டோ) ஆவணிமீ 26 ந்த உ.

அட்டவணை

ஆரம்பப்பட்ட இலக்கம் A 1,552 கிராமம்—காரகொடையன்கொட I

துண்டு 1.

காணியின் பெயர் தினைகெடிய முன்னே ராரியகஹத்தெனியாதமக் அல்லது டியபரகஹத்தெனியாதமக் என்று கூறப்பட்ட காணி

விபரம் றப்பா.

உரித்தாளியின் பெயர் எஸ் ரா பீ எஸ் செயக் ஹிபசி மவலானு, எஸ் ஆர் பீ எஸ் ஜடருஸ், பஹாஜீம் மவலானு இன்னும் எஸ் எம் டி. பீ. எஸ் செயக் ஹிபசி மவலானு, புதிய தெரு, வெலிகம்

விசாலம் 7 ஏ. 1 ப. 0

துண்டு 2.

காணியின் பெயர் தினைகெடிய முன்னே ராரியகஹத்தெனியாதமக் அல்லது டியபரகஹத்தெனியாதமக் என்று கூறப்பட்ட காணி

விபரம் றப்பா.

உரித்தாளியின் பெயர் எஸ் ரா பீ எஸ் மவலானு, எஸ் ஆர் பீ. எஸ் ஜடருஸ் பஹாஜீம் மவலானு இன்னும் எஸ் எம் டி. பீ. எஸ் செயக் ஹிபசி மவலானு, புதிய தெரு, வெலிகம்

விசாலம் 0 ஏ. 0 ப. 10

மொத்தம் ஏ 7 றா 1 ப. 10

இலா LA 3187/354/L159

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினப்படி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கத்தின அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் என்முன உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவரால் மூலமாக நாததாண்டியா காரியகாரியின் கந்தோரில் 1954 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஜப்பசி மாதம் 9 ந்த திகதி காலை 10 30 மணிக்கு என்முன வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும், தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 30 ந்த திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

புத்தளம்-சிலாபம் டிஸ்திரிக் உதவி எஜென்ற பீதாம்பரம் காலிங்கம் ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினப்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

பீ காலிங்கம்,  
டிஸ்திரிக் உதவி அறிவிப்பு

புத்தளம்-சிலாபம் கச்சேரி,  
1954 ம் ஆண்டு (ஒக்டோ) ஆவணிமீ 25 ந்த உ.

அட்டவணை

ஆரம்பப்பட்ட இலக்கம் A 1,320 கிராமம்—மொஹோட்டிமுள்ள

துண்டு 1.

காணியின் பெயர் தலகஹவத்தவும், கோனகஹவத்தவும் விபரம் 30' வயதுக்கு மேற்பட்ட தென்னந் தோப்பு (20 வயதுள்ள தென்னகஹவத்தும் உள்).

உரித்தாளியின் பெயர் ஜே. றீ பொன்னுந்து பிள்ளை, "பிறையடன்", லூயி பிள்ளை, நீர்கொழுமடி  
விசாலம் ஏ. 4 றா 0 ப. 11

துண்டு 2.

காணியின் பெயர் கோனகஹவத்த. விபரம் 30' வயதுக்கு மேற்பட்ட தென்னந் தோப்பு (20 வயதுள்ள தென்னகஹவத்தும் உள்)

உரித்தாளியின் பெயர் ஜே. றீ பொன்னுந்து, பிள்ளை, "பிறையடன்" லூயி பிள்ளை, நீர்கொழுமடி  
விசாலம் ஏ. 0 றா 0 ப. 33  
மொத்தம் ஏ. 4 றா 1 ப. 04